



வீலிய் வெற்றி அணி

வித்தியாசமான அரங்கேற்றம்



கனடாவில் யாழ். இந்து ஒன்றுகூடல்



ஈழத்தமிழ் பத்திரிகைத் தோப்பின் மூத்த விருட்சம்





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் & தயாரிப்பு
முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
குயினர்ஸ் துரைசிங்கம்
அனோஜினி குமரதாசன்பொது முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்விநியோக இணைப்பாளர்
இ. சிவலிங்கம்பொதுமக்கள் தொடர்பு
என். குமாரதாஸன்
ராதா கிருஷ்ணசாமி
ப. சிவசுப்பிரமணியம்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்இணையம்:
www.tamilsinformation.info

உபயகாரர் வேண்டாம்!

அடுத்தாண்டு இங்கு முக்கியமான இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

ஐன் மாதத்தில் ஒன்றாறியோ மாகாண அரசுக்கான தேர்தல்; அதனைத் தொடர்ந்து ரொறன்ரோ, மார்க்கம், மிசிசாகா, பிராம்டன், பிக்கரிங் உள்ளிட்ட ஒன்றாறியோவின் சகல உள்ளூராட்சிச் சபைகளுக்குமான தேர்தல் அக்டோபரில் நடைபெறவுள்ளது.

இப்போதுள்ள அரசியல் 'காலநிலை'யைப் பார்க்கையில், முன்னெப்போதையும்விட இத்தேர்தல்களில் இரண்டு மூன்று 'டசின்' எண்ணிக்கையில் தமிழர்கள் களமிறங்கும் அறிகுறிகள் காணப்படுகின்றன.

இவ்வேளையில், சமீப காலங்களில் இங்கு நடைபெற்ற சில தேர்தல் செயற்பாடுகளை திரும்பிப் பார்ப்பது ஆரோக்கியமானது.

இற்றுள் ஒன்று மத்திய அரசுக்கான இடைத்தேர்தல். மார்க்கம் - தோர்ண்ஹில் தொகுதியில் ரூடோவின் லிபரல் கட்சி இங்கு போட்டியிட விரும்பிய தமிழர் ஒருவரைத் தடுத்து, தமக்கு விரும்பிய இன்னொருவரை ஓட்டாவாவிருந்து இறக்கி நியமனம் கொடுத்தது. (இவரே வெற்றியும் பெற்றார்).

இவருடன் கன்சர்வேடிவ்வில் போட்டியிட்டவர் ஒரு தமிழர். இவருக்கு ஆதரவுப் பிரசாரம் செய்தவர்கள் முன்வைத்த வாதம், 'தமிழர் ஒருவரை லிபரல் புறக்கணித்ததால், கன்சர்வேடிவ்வுக்கு அனைத்துத் தமிழர்களும் வாக்களித்து லிபரலைத் தோற்கடிக்க வேண்டும்' என்பது.

"கட்சி வேறுபாட்டுக்கு அப்பால் தமிழரின் ஒற்றுமையை எடுத்துக்காட்ட இது ஒரு சந்தர்ப்பம்" என்றும் பரப்புரை நடத்தப்பட்டது. என்ன விநோதமான பரப்புரை இது!

லிபரல் கட்சி தமிழர் ஒருவருக்கு இடமளித்திருந்தால் கன்சர்வேடிவ் தமிழர் போட்டியிட்டாது தவிர்ந்திருப்பாரா? அது போகட்டும்.

கடந்தாண்டு செப்டம்பரில் றூஜ்பார்க் தொகுதிக்கான மாகாண அரசின் இடைத்தேர்தலில் இரு தமிழர்கள் வெவ்வேறு கட்சியில் போட்டியிட்டனர். இவர்களுடன் தமிழரல்லாத ஒருவர் கன்சர்வேடிவ் கட்சியில் போட்டியிட்டார்.

அப்போது அந்தத் தமிழரல்லாதவருக்கான ஆதரவுப் பிரசாரங்களில் தங்கள் படம் போட்டு வாக்குக் கேட்டவர்கள், மார்க்கம் - தோர்ண்ஹில் தேர்தலில் 'தமிழர் ஒற்றுமைக்கு வாக்குத் தாருங்கள்' என்று கேட்டது எந்த வகையில் நியாயமானது?

இந்த வருட பெப்ரவரியில் ரொறன்ரோ நகரசபைக்கான றூஜ்பார்க் இடைத்தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிட்டபோது, இப்போது தமிழர் ஒற்றுமை பற்றிப் பேசியவர்கள் அப்போது எங்கே போனார்கள்?

இவர்களுக்குச் சொல்லக்கூடியது இதுதான். கடந்த மாதம் 23ம் திகதி நடைபெற்ற றூஜ்பார்க் மாகாணத் தேர்தலுக்கான கன்சர்வேடிவ் வேட்பாளர் போட்டியில், விஜய் தணிகாசலம் என்ற 28 வயது இளைஞர் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பதை சிந்தித்துப் பார்த்தால் உண்மை புரியும்.

இனிமேல் தேர்தல் திருவிழாக்களுக்கு உபயகாரர்கள் தேவையில்லை. ஏற்கனவே அரசியலில் நிராகரிக்கப்பட்ட ஓய்வுக்காரரும் தேவையில்லை.

தயவுசெய்து இளம் தலைமுறையினருக்கு வழிவிட்டு, ஓரமாக ஒதுங்கி நிற்பதுவே இவர்கள் செய்யக்கூடிய நற்காரியம்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

Tel: 416 920 9250

email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraisingam
Anojoni KumaradasanGeneral Manager
R. R. RajkumarCirculation Coordinator
R. SivalinghamPublic Relation
N. Kumaradasan
Radha Krishnasamy
P. SivasubramaniamTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 CopiesWebsite:
www.tamilsinformation.info

Ontario NDP's Election Promise: Universal Pharmacare!

Ontario NDP leader Andrea Horwath says she has the prescription for all that ails Ontario - Universal pharmacare.



The leader of the party said on 24th of last month that if she is elected premier in next year election, she would introduce the province's first plan to cover the drug for the province's 13.6 million citizens.

This plan would cover 125 drugs and the NDP estimate it will cost \$475 million a year.

The plan would be fully implemented by 2020.

Horwath said some Ontarians can't afford to buy essential medications because they don't have private health-care coverage.

Horwath says the NDP will pay for the plan with anticipated new government revenues in coming years. But if those

மருத்துவர் எழுதிக் கொடுக்கும் சகல மருந்துகளை ஒவ்வொருவரும் தவறாது முழுமையாக வாங்கக்கூடிய நிலைமை இங்கு உருவாக வேண்டும். ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை.

don't materialize, she would cut from another place in the government budget or introduce a 'a new revenue source' to pay for it.

The NDP plan is based in part on the work of University of British Columbia economist Steve Morgan and his colleagues. The plan is 'practical and important', he said.

"It would provide reasonable coverage for a vast majority of Ontarians's prescription drug needs" he further said. "Such a policy would mean that literally thousands of Ontarians of working age would be able to fill prescriptions that are currently put off financially".

கனடிய குடிவரவுச் சட்ட விதிகளிலும் பிரஜாவுரிமை திருத்தச் சட்டத்திலும் மாற்றங்கள் வந்துள்ளன

Government of Canada Eliminates conditional Permanent Residence for Spouses and Partners

கனடாவின் குடிவரவுச் சட்ட விதிகளிலும், திருத்தப்படும் பிரஜாவுரிமைச் சட்டத்திலும் முக்கியமான சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்கள் மீளிணைத் திட்டத்தின் கீழ், வாழ்க்கைத் துணையையும் (கணவன்/மனைவி), கூடி வாழ்வவரையும் (Partners) ஸ்பான்சர் செய்து கனடாவுக்கு வரவழைக்கும் ஒருவர், ஆகக்குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒன்றாக வாழவேண்டும் என்ற சட்டம் முன்னைய அரசின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனை மீறி, அந்த இரு வருட காலப்பகுதிக்குள் அவர்கள் பிரிந்து வாழ்ந்தால், ஸ்பான்சரில் வந்தவரின் நிரந்தரக் குடியுரிமை (Permanent Residence) ரத்தாகும் என்பது அந்தச் சட்டத்தின் விதிமுறை.

ஒருவரைக் கனடாவுக்குள் கொண்டுவருவதற்காக சிலர் வசதி கருதிய திருமணம் (marriage of convenience) என்ற முறையில் ஸ்பான்சரைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தச் சட்டத்தை முன்னைய அரசு கொண்டு வந்தது.

ஆனால் இந்த விதி ரத்துச் செய்யப்படுவதாக கடந்த மாதம் 28ம் திகதி கனடிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்தது.

Eliminating conditional permanent residence supports the Canadian Government's commitment to gender equity and to combat gender violence. The Government of Canada does not want any sponsored spouse or partner who is in an abusive situation to remain in it for fear of losing their status in Canada.

ஸ்பான்சரின் வரவழைக்கப்பட்ட வாழ்க்கைத் துணைகள் பல சந்தர்ப்பங்களில் வன்செயல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், இரண்டாண்டுத் தடை காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல முடியாது தொடர்ந்து ஒன்றாக வாழ்ந்து இம்சைக்குட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ள குடிவரவுத் திணைக்களம், அதிலிருந்து அவர்களை விடுவிக்கவே அந்த விதி நீக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Senate amends Liberal citizenship bill to allow court hearings in fraud cases

கனடியப் பிரஜாவுரிமை பெற்ற ஒருவர் மோசடி செய்த குற்றத்துக்காக நாடு கடத்தப்படும் தற்போதைய நடைமுறையை மாற்றி அவர் நீதி விசாரணையைச் சந்திக்க அனுமதியளிக்க வேண்டுமென கனடிய சென்ட் சபை கொண்டு வந்த திருத்தம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட கனடிய பிரஜாவுரிமைச் சட்டம் கெடுபிடியானதாகவுள்ளதால் அதனை மாற்றியமைக்கும் புதிய சட்ட மூலம் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அச்சட்ட மூலம் சென்ட் சபையின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், மேற்சொல்லப்பட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

கனடாவில் குடியேறிப் பிரஜாவுரிமை பெற்ற ஒருவர், ஏதாவதொரு மோசடியில் அகப்படும் வேளையில், அந்த ஆள் நீதி விசாரணைக்கு அனுமதிக்கப்படாமல் நாட்டைவிட்டு வெளியேற்றும் முறையை சென்ட் சபை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அந்த ஆள் தமது பக்க நியாயத்தை எடுத்துக்கூற நீதிமன்றம் செல்ல அனுமதிக்க வேண்டுமென சென்ட் சபை கொண்டு வந்த திருத்தம் ஏற்கப்பட்டுள்ளது.

எஸ்தி





றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

மிகக் கடுமையான நோயாளிகள் மருத்துவ உதவியுடன் மரணத்தைத் தழுவும் உரிமையைக் கண்டிய அரசாங்கம் ஆறு மாதத்துக்கு முன்னர் நடைமுறைக்குக் கொண்டு வந்த பின்னர், இதுவரை 803 நோயாளிகள் தமது விருப்பத்துக்கேற்ப கனடாவில் மரணத்தைத் தழுவிയിள்ளனர். கடந்தாண்டு ஜூன் 17ம் திகதிக்கும் டிசம்பர் இறுதிக்குமிடையில் இம்மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கியுபெக் மாகாணத்தில் இந்தச் சட்டம் ஏற்கனவே நடைமுறையிலிருந்ததால், 2015ல் இங்கு 167 பேர் மருத்துவ உதவியுடன் மரணித்துள்ளனர்.

கனடாவின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு புதிய பத்து டாலர் நாணயத்தாள் வெளியிடப்படவுள்ளது. மொத்தம் நாற்பது மில்லியன் தாள்களை வெளியிட ஏற்பாடாகியுள்ளது. கண்டிய சனத்தொகையின் அடிப்படையில் ஆளுக்கொன்றாக இதனை வைத்திருக்கலாம். இத்தாளின் முகப்பில் கனடாவின் முதலாவது பிரதமர் சேர் ஜோன் ஏ. மக்டொனால்ட், கண்டிய கூட்டமைப்பின் தந்தை சேர் ஜோர்ஜ் எட்டியன், கனடாவின் முதலாவது பெண் நாடாளுமன்ற உறுப்பினர் அக்னெஸ் மக்பெய்ல் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

ரொறன்ரோ பொலிசாரின் பாவனைக்கு வந்துள்ள புதிய சாம்பல் நிற கார்டுக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்பார்த்த வரவேற்புக்குப் பதிலாக பாதகமான கருத்துகள் வந்துள்ளது. இராணுவ வண்டிகள் போன்று தோற்றமளிப்பதும், மக்களைத் திடீரென மடக்கப் பிடிக்கும் வகையில் அமைந்திருப்பதும் பொலிஸ் இலச்சினைக்கு விரோதமானதெனப் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். பொதுமக்களுக்கு நண்பனாக இருக்க வேண்டிய பொலிசாரை வேறுவகையில் இந்தக்கார் காட்டுவதாக மக்கள் கருத்து வெளிப்படுத்தியுள்ளது.

ஒன்ராறியோவின் வாகனக் காப்புறுதி படிப்படியாகக் குறைக்கப்படுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் கதலின் வின் அரசு அறிவித்திருந்தபோதும் நடைமுறையில் எதிர்மாறாகவே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்ராறியோவின் வாகனக் காப்புறுதி 57 சதவீத அதிகரிப்புடன் உள்ளதாக அரசு அறிக்கையொன்று சுட்டுகின்றது. இங்கு வாகன விபத்துகள் குறைந்து சென்றாலும், இழப்பீட்டுக் கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

கனடாவுக்கு வரும் மெக்சிக்கோ மக்களுக்கான விசா நடைமுறையை ரூடோ அரசு கடந்த டிசம்பரில் நீக்கியதைடுத்து, இங்கு வரும் அந்நாட்டு அகதிகளின் தொகை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களிலும் 261 புதிய அகதிக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவைகளுள் 116 மார்ச் மாதத்தில் மட்டும் இங்கு வந்தவர்கள். ஆனால், கடந்த ஆண்டு முழுவதிலும் கனடாவுக்குள் வந்த மெக்சிக்கோ நாட்டு அகதிக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 241 மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள விக்டோரியா தீவுக்கு வடக்கே 500 கிலோ மீட்டர் தூரத்தில் 14,000 ஆண்டுகள் பழமையான தீவு ஒன்றை கண்டிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து பிரமிட்டுகள் தோன்றுவதற்கு முன்னரே இக்கிராமம் தோன்றியிருக்கலாமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அக்காலத்தில் நெருப்பு மீட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சுரணைக் கற்கள், மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கொக்கிகள் இங்கு காணப்படலாமென ஆய்வுக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

ஒன்ராறியோ லிபரலின் தேர்தல் பட்ஜட்

கதலின் வின் தலைமையிலான ஒன்ராறியோ லிபரலின் தேர்தலை இலக்காகக் கொண்ட பட்ஜட் கடந்த மாதம் 27ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது முதன்முறையாக சமப்படுத்தப்பட்ட பட்ஜட் என்று இது அழைக்கப்படுகிறது. ஒன்ராறியோவில் வசிக்கும் 24 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் சகல மருந்துகளையும் 'ஓஹிப்' ஊடாக இலவசமாக வழங்கும் திட்டத்தை இந்த பட்ஜட் அறிவித்துள்ளது. இது 2018 ஜனவரியில் நடைமுறைக்கு வரும். இந்த பட்ஜட் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் என். டி. பி. தலைவர் அன்ட்ரியா ஹோவட் தாங்கள் அடுத்த வருட ஜூன் மாதத் தேர்தலில் பதவிக்கு வந்தால் சகலருக்கும் இலவச மருத்துவ வசதி கிடைக்கும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மார்க்கம் - தோர்ண்ஹில் லிபரல் மேரி வெற்றி!

கடந்த மாத முதல் வாரம் நடைபெற்ற மார்க்கம் - தோர்ண்ஹில் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்யும் தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளரான மேரி 2355 அதிக வாக்குகளால் வெற்றிபெற்றார். இவருக்கு 9856 (51.30%) வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கனடா கன்சர்வேடிவ் கட்சியின் அபேட்சகர் ராகவன் பரம்சோதி 7501 (39) வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்துக்கு வந்தார்.

இதே தேர்தல் நாளில் வேறு நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மொன்றியல் - சென்லோறன்ற் தொகுதியிலும், ஓட்டாவா வானியர் தொகுதியிலும் லிபரல் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. மற்றைய இரு தொகுதிகளான கல்கேரி மீட்டன்போர் மற்றும் கல்கேரி ஹரேஜ் ஆகிய இரண்டையும் மீண்டும் கன்சர்வேடிவ் தனது வசமாக்கிக் கொண்டது.

Premier Kathleen Wynne has turned her back on the City of Toronto I'm disappointed, I'm frustrated," - John Tory



That's according to Mayor John Tory who said that the Liberal budget has ignored the needs of Ontario's largest city and "economic engine." The statement comes after weeks of vigorous lobbying by the mayor for increased provincial investment in transit and social housing. The city's needs were not met in the budget, he said.

"Premier Kathleen Wynne and her government and her government had a chance to stand up for Toronto on transit and on housing," Tory said. "Instead, at least on the pages of this budget, they turned their backs."

Tory's war of words with the Wynne government began in January when the premier stunned the mayor by rejecting his proposal to toll the Gardiner Expressway and Don Valley Parkway. Since then, Tory has used most of his speaking engagements and media availabilities to stress that the Liberals must pony up billions in funding to help the city.

Tory said that the government, often in reply to his comments, trots out a list of funding it has committed in past years. Now is the time to invest for the future, and the province has

missed an opportunity, he said.

"We need a provincial partner who is focused on building our city's future and not measuring its achievements in dollars already spent," he said. "You can't play a highlights reel of last year and expect people to believe that you're going to be on the ice for the next game."

Asked about Tory's comments Friday, Wynne said she was "disappointed". She then listed the transit projects and social housing funds the province has made in previous years.

"We are meeting what the mayor is looking for in many, many ways," Wynne said. "He's been our partner. We're going to continue to work with him."

Tory said he intends to meet with Toronto MPPs and opposition leaders in hopes that he can persuade them to pressure Wynne into dedicating more cash to Toronto. He also plans to ask the federal government insist the province make matching investments during the next wave of infrastructure spending.

"I'm disappointed, I'm frustrated," Tory said. "I find it unbelievable that we would miss the opportunity when you do have the federal government stepping up in a significant way."

Ontario slaps 15% tax on foreign buyers Ontario Government unveils plan to protect tenants and homebuyers

Premier Kathleen Wynne is taking wide-ranging action to protect tenants from massive rent increases and homebuyers from being gouged.

Wynne is imposing a 15 per cent foreign buyers' levy — the non-resident speculation tax — to slow down southern Ontario's skyrocketing real estate market that the Bank of Canada has warned is unsustainable.

The tax "would apply to transfers of land that contain at least one and not more than six single family residences" and affect buyers who are not citizens or permanent residents as well as foreign corporations.

It will hit all residential transactions in the Greater Golden Horseshoe — including the Greater Toronto Area, Niagara, Kitchener-Waterloo, Barrie, Orillia, and Peterborough.

"This plan balances those needs to stabilize the market and prevent a sharp correction that would be harmful to everyone," Wynne told reporters at the Williams Landing pub in Liberty Village on Thursday against a backdrop of gleaming condo towers.

As well, rent controls limiting increases on all buildings to the rate of inflation — as long as it is 2.5 per cent or lower — will be introduced. Currently only units built before 1991 are

subject to such curbs.

The city of Toronto and other municipalities would be empowered to slap a vacant homes property tax to discourage investors from sitting on empty homes.

There will be a new five-year \$125-million program to encourage the construction of new rental apartments by rebating builders a chunk of development charges.

Wynne said the Liberal government would work with the real estate industry to reduce property speculation, including the questionable practice of "paper flipping" houses for quick profit.

She added that the province will review the rules surrounding real estate agents to ensure buyers are getting a fair shake in bidding wars.

As part of the sweeping changes, Trinity-Spadina Liberal MPP Han Dong's private member's bill to ensure elevators are repaired in a timely manner will be enshrined in law.





டாக்டர் எம். கே. முருகானந்தன்

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்

“இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலை விழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளத்தான் எழும்புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள்.

“இவ்வோடை டினர் சாப்பிடப் போனால் கடைக்காரன் பூட்டப் போறன் என்று அவசரப்படுத்தி எழுப்பினால்தான் எழும்புவாள்” என்று நக்கல் அடித்தவர் “வாய் நோகாமல் சாப்பிட்டு ஸ்டைல் காட்டுவா” என நீட்டி முடித்தார்.

மற்றவர்கள் தவறெனக் காரணம் காட்டிப் பேசினாலும் நக்கல் அடித்தாலும் சிலரால் தமது பழக்கத்தை மாற்ற முடியாது. இருந்தபோதும், சில பழக்கங்கள் நன்மையும் தரலாம். மெதுவாக உண்பவர்களில் பலர் மெல்லிய உடல்வாகினராக இருக்கிறார்கள்.

மாறாக இன்றைய உலகமானது அவசரமும் நேரநெருக்கடி மிக்கதாகவும் மாறிவிட்டது. பல்வேறு பாராக்குகளுக்கு குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இதன் தாக்கம் மிக அதிகம். உணவின் சுவையை இரசிப்பதற்கோ, நன்கு மென்று தின்பதற்கோ நேரமின்றி வாயில் போடுவதும் விழுங்குவதுமாக அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள். இதனால்தானோ என்னவோ அவர்கள் பெரும்பாலும் குண்டுப் பீப்பாக்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள்.

மெதுவாக உண்ணல் ஆய்வுகள்

அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, ஆறுதலாகச் சாப்பிடுவதானது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனச் சொல்கிறது. 35 அதிக எடையுள்ளவர்களையும் 35 சாதாரண எடையுள்ளவர்களையும் கொண்டு 2 நாட்களுக்கு மட்டும் செய்யப்பட்ட ஆய்வு பற்றிய தகவல் Journal of the Academy of Nutrition and Dietetics சஞ்சிகையின் ஜனவரி 2ம் திகதி இதழில் வெளியாகியுள்ளது.

அதன் பிரகாரம் சாதாரண எடையுள்ளவர்கள் ஆறுதலாகச் சாப்பிடும்போது வழமையைவிட 88 கலோரிகள் குறைவாகவே உள்ளெடுத்திருந்தனர். ஆனால் அதிக எடையுள்ளவர்கள் 58 கலோரிகள் குறைவாக உள்ளெடுத்திருந்தனர். வேறுபாடுகள் இருந்தபோதும் உட்கொண்ட கலோரி வலுவில் குறைவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உணவின் அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப உண்ட போதும் இது நடந்தது.

ஆறுதலாக சாப்பிடுவது என்பது சுமார் 22 நிமிடங்களை எடுத்தது. விரைவாகச் சாப்பிடுவது சுமார் 8 நிமிடங்களை எடுத்தது.

ஆறுதலாகச் சாப்பிடும்போது அத்தீத எடையுள்ளவர்கள் வழமையை விட 33 சதவிகிதம் அதிகமாக நீர் அருந்தினார்களாம் எனவும் அந்த ஆய்வு கூறியது. அதேவேளை சாதாரண எடையுள்ளவர்களும் சற்றுக் குறைவாக அதாவது 27 சதவிகிதம் அதிகமாக நீர் அருந்தினார்களாம்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இடையில் நீர் அருந்தக் கூடாது என்ற நம்பிக்கை எங்களில் பலரிடையே இருக்கிறது. உணவு சமிபாட்டு நொதியங்களை (enzymes) நீர்த்துப் போகச் செய்து சமிபாடடைவதைப் பாதிக்கும் என்பது தவறான கருத்தாகும். மாறாக உதவக் கூடும். உணவுத் துகள்களை சிறியதாக்கி கரையச் செய்வதால் சமிபாட்டைத் துரிதமாக்கி விரைவில் உறிஞ்சச் செய்யும் என்பதே உண்மையாகும்.

இந்த இடத்தில் மற்றொரு விடயத்தையும் ரூபகப்படுத்தலாம். ஒருவர் உணவு உட்கொள்கையில் வயிறு நிறைந்த உணர்வை அவர் பெறுவதற்கு உட்கொள்ள ஆரம்பித்த நேரத்திலிருந்து சுமார் இருபது நிமிடங்கள் மூளைக்குத் தேவைப்படுகிறது என்பதாகும்.

இதைத் தவிர ஐப்பானில் 1700 இளம் பெண்களிடையே செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும் ஆறுதலாகச் சாப்பிடுவதால் விரைவிலேயே வயிறு நிறைந்த உணவு

ஏற்படுகிறது என்றும் அதனால் அவர்கள் உள்ளெடுக்கும் உணவின் கலோரி வலு குறைவாகவே இருக்கிறது எனவும் கூறியது.

University of Rhode Island செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது ஆறுதலாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 28.4 கிராம உட்கொள்வதாகவும், இடைநடுவான வேகத்தில் உண்பவர்கள் நிமிடத்திற்கு 56.7 கிராம உட்கொள்வதாகவும், வேகமாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 88 கிராம உட்கொள்வதாகவும் கண்டறிந்தது.

நன்மைகள்

இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறுதலாக உண்பதின் நன்மைகளை நாம் சுலபமாக ஊகித்து அறியலாம். ஆறுதலாகச் சாப்பிடும்போது குறைந்த அளவு கலோரிகளே உள்ளெடுக்கப்படுகிறது. இது ஏன்?

விரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அத்தீதமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக ஆறுதலாகச் சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் ஓரளவு உண்ணும்போதே 20 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது. ஆறுதலாகச் சாப்பிடும்போது நீர் அருந்துவதற்கான வாய்ப்பு அதிகம் கிடைப்பதால் உணவின் இடையே அருந்துவார்கள். இதுவும் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உணவின் அளவைக் குறைக்கச் செய்யும்.

நிதானமாகச் சாப்பிடும்போது நன்கு மென்று உண்ணக் கூடியதாக இருக்கும். மென்று உண்ணுவதால் உணவு சற்று அதிக நேரம் வாயிற்குள் இருக்கும். உணவுச் செரிமானம் எச்சிலில் ஆரம்பித்துவிடுகிறது. எனவே ஆறுதலாகச் சாப்பிடும்போது உணவு நன்கு ஜீரணமாகும்.


உணவை ஆறுதலாகச் சாப்பிடும்போது நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும் என்பது உண்மையே. ஆறுதலாக உண்ணும்போது சுவைகளை சப்புக்கொட்டி ரசிக்க முடிகிறது.

வாசனையை நன்கு நுகர முடிகிறது. உணவு தயாரிக்கப்பட்ட விதத்தையும் அதன் பதத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் மனத் திருப்தி ஏற்படுகிறது. இதனால் உணவு உண்ணும் (32ம் பக்கம் வருக) செயற்பாடானது மகிழ்ச்சிக் குரியதாக இருக்கும்.



அ. முத்துலிங்கம்

கந்தையா வாத்தியார்



மாமரத்தின் கீழ் வாத்தியார் முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் சொல்லிச் செய்வித்த ஆறு சுற்று முறுக்கு அது. அவர் அண்ணாந்து கடித்து சாப்பிட்டபடியால் அதிலிருந்து தெறித்த துகள்கள் மறுபடியும் அவர் வாய்க்குள் விழுந்தன. வாத்தியார் அதை முடித்துவிட்டு மூக்குப்பொடி போட்டார். முறுக்கு மணத்தை தள்ளிவிட்டு மூக்குப்பொடி மணம் சூழ்ந்தது.

வாத்தியார் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாங்கள் புற்றரையில் கைகளைக் கட்டி உட்கார்ந்திருந்தோம். கையை உதறிவிட்டு பாடத்தை ஆரம்பித்தார். அவருடைய பெயர் கந்தையா. நாங்கள் அதைச் சுருக்கி 'காணக் கண்குகதே, கந்தையா நாறுதே' என்று ரகசியப் பெயர் சூட்டியிருந்தோம். எங்கள் வகுப்பு கவிராயன் நல்ல கவிதையை மாற்றி அப்படி சுவரிலே எழுதிவிட்டான். வாத்தியார் நல்ல மனுசர். ரத்தம் வர அடிக்கமாட்டார்.

அன்றைய பாடத்தை அவர் ஆரம்பித்தார். மரத்தின் மேலேயிருந்த எருமை மேய்க்கும் பையனிடம் ஓளவையார் சுட்ட பழம் கேட்ட கதைதான். அவன் கனிந்த பழத்தை மணலில் எறிந்தான். ஓளவையார் அதை எடுத்து ஊதி ஊதிச் சாப்பிட்டார். 'பாட்டி, பழம் சுடுகிறதா?' ஓளவையார் திடுக்கிட்டார். அவமானமாகிவிட்டது. அப்பொழுது அவர் பாடியது என்று வாத்தியார் பாடலைச் சொன்னார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்.

எங்கள் எல்லோருக்கும் வயது எட்டு, ஒன்பதுதான் இருக்கும். வாத்தியார் 'பொருள் தெரியுமோ' என்றார். முன்வரிசையில் உட்கார்ந்திருந்த வாகேஸ்வரி பட்டென்று கையை தூக்கினாள். இரண்டு சடைபோட்டு இறுதியில் இரண்டையும் ஒன்றாக்கி சிவப்பு ரிப்பன் கட்டியிருந்தாள். ஸ்டைல் ஒன்றும் இல்லை. அவளிடம் இருந்தது ஒரு ரிப்பன்தான். அவள் கையை தூக்கிவிட்டுத்தான் புதிலை யோசிப்பாள். வாத்தியார் விளக்கினார். 'கருங்காலி மரத்தை வெட்டும் கோடாலி வெறும் வாழைத்தண்டை வெட்ட முடியாமல் தோற்கும். படிப்பறிவில்லாத எருமை மேய்க்கும் பையனிடம் நான் தோற்றுவிட்டேன். அவமானம். இரண்டுநாள் எனக்கு தூக்கம் வராது.' எனக்கு பாடல் பிடித்தது. ஒரு புலவர் தோல்வியை ஒப்புக்கொண்டு பாடுவது எத்தனை அரிதானது. என் வாழ்நாள் முழுக்க அந்தப் பாடல் என்னைத் தொடர்ந்தது. எல்லாம் தெரியும் என்ற அகந்தை கூடாது. ஒருவருக்கு தெரியாத ஒன்று இன்னொருவருக்கு தெரியும். அதுதான் உலக மகா அற்புதம்.

நான் பெரியவன் ஆனதும் இன்னொரு கதை படித்தேன். இலியட், ஓடிசி போன்ற கிரேக்க காவியங்களை படைத்த ஹோமர் போன வழியில் ஒரு சிறுவனைச் சந்தித்தார். அவன் ஒரு விடுகதை போட்டான். 'நீ பிடித்தால் கொல்வாய் பிடிக்காவிட்டால் எடுத்துப் போவாய்.' எவ்வளவு யோசித்தும் ஹோமருக்கு விடை தெரியவில்லை. பையன் சொன்னான், 'பேன்' என்று. ஹோமரால் அவமானம் தாங்கமுடியவில்லை. தற்கொலை செய்துகொண்டார் என்று கதையுண்டு.

இத்தாலிய எழுத்தாளர் இட்டாலோ கால்வினோ Good for Nothing என்ற அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார். ஒருவனுக்கு சப்பாத்து கயிறு கட்டத் தெரியாது. எத்தனை முறை கட்டினாலும் அது அவிழ்ந்து போனது. அவனைச் சந்திக்கும் ஒரு மனிதன் சொல்வான். 'கவலையை விடு. எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்றில்லை. ஒருவனுக்கு தச்சுவேலை தெரியும். ஒருவனுக்கு விதை விதைக்கத் தெரியும். இன்னொருவனுக்கு வாசிக்கத் தெரியும். சமுதாயம் செயல்படுவது ஒருவர் கையை ஒருவர் பிடித்து முன்னேறுவதால்தான்.'

ஒரு பழம் பாடல் உள்ளது. தூக்கணாங் குருவிக்கு கூடு கட்டத்தெரியும். மனிதனால் அது முடியாது. கறையான் புற்று எடுக்கும். எந்தப் பெரிய எஞ்சினியருக்கும் அது சாத்தியமில்லை. சிலந்தி வலை பின்னும். தேர்ந்த விஞ்ஞானிகூட அதை நகல் செய்ய ஏலாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வலிமை இருக்கும். பாடல் இப்படி முடியும். 'எல்லார்க்கும் ஒவ்வொன்று றெளிது.'

தோமஸ் அல்வா எடிசன் ஆயிரத்துக்கு மேற்பட்ட காப்புரிமைகளுக்கு சொந்தக்காரர். மின்சார பல்ப்பை கண்டுபிடித்தவர். அவர்தான் முதன்முதலாக நியூயோர்க் நகரத்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்கினார். அவர் டிசி மின்சாரம் விநியோகித்ததால் அவரால் மின்சார திட்டத்தை விரிவாக்க முடியவில்லை. ஏசி மின்சாரம் வழங்கும் கம்பனி இவரை முந்திக்கொண்டு போனது. 'நான் மின்சாரத்தை மிகக் குறைந்த விலையில் ஏழைகளுக்கு கொடுப்பேன். பணக்காரர்களுக்கு மட்டுமே மெழுகுவர்த்தி கட்டுபடியாகும்' இப்படிச் சொன்ன பெரிய அறிவாளியான எடிசன் ஏசி மின்சாரத்தை எதிர்த்தார். இறுதியில் எடிசன் ஆரம்பித்த கம்பனியே அவரை வெளியே தள்ளியது. எல்லாமே தெரியும் என்ற இறுமாப்பு அவர் அறிவை மறைத்துவிட்டது.

கணிதமேதை ராமானுஜனால் இந்தியாவில் பி.ஏ பரீட்சை பாஸ்பண்ண முடியவில்லை. அதைவத வேதாந்த நெறியை போதித்த ரமண மகரிஷி 17 வயதில் Wren and Martin இலக்கணப் புத்தகம் புரியாமல் வீசி எறிந்துவிட்டு திருவண்ணாமலை ஏகினார். 500 மில்லியன் ஆண்டுகள் முன்தோன்றிய கரப்பான் பூச்சி, தலையை கொய்தபிறகும் சிலநாள் உயிர்வாழும். தேனீக்களை ஒழித்தால் மனித இனம் நாலு வருடங்களில் அழிந்துபோகும். உலகத்து சிலந்திகள் முடிவெடுத்தால் ஒருவருடத்தில் அவை மனித இனத்தை தின்று தீர்த்துவிடும்.

ஒவ்வொரு புதுத்தகவலின் போதும் நான் இன்றும் கந்தையா வாத்தியாரை நினைக்கிறேன். ஆதியிலிருந்து வல்லமைகள் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கின்றன. 'நீ பெரிது, நான் பெரிது' என்றில்லை. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொன்று எளிது.



இரா. சம்பந்தன்

இராவணன்

இராவணனாக இருந்த போது!



இராவணன் அரச சபையிலே வீற்றிருக்கின்றான். அரசியல் பகைவர்கள் மீது போர் தொடுத்து அவர்களுக்கு இம்சை செய்தது தவிர பெரிய குற்றங்கள் அவனிடம் அப்போது இருக்கவில்லை. சிவ பக்தன். அம்மா கோவிலுக்கு அதிக தூரம் நடக்கின்றாளே என்ற கவலையில் கயிலை மலையைத் தூக்கி வந்து அவளருகே வைக்கப் பார்த்தவன். வீணை வித்துவான். சிறந்த போர் வீரன். சீதை இவள் தான் என்று அனுமன் தவறாக நினைக்கும் அளவுக்கு அழகு வாய்ந்த மண்டோதரியை மனைவியாக அடைந்தவன். தம்பிமாறும் பிள்ளைகளும் படித்தவர்கள். வீரம் மிக்கவர்கள்.

அவன் முன்னே இராம இலக்குமணரால் மூக்கு அறுபட்ட தங்கை சூர்ப்பநகி இரத்தம் ஒழுக வந்து விழுந்தாள். சூர்ப்பம் என்றால் சுளகு. சூர்ப்பநகி என்றால் சுளகு போன்ற நகத்தை உடையவள் என்று பொருள்.

இராவணனின் முன்னால் வந்த சூர்ப்பநகி உனக்கும் எனக்கும் சகோதரனாகப் பிறந்த கரனின் பாதுகாப்புக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் இரண்டு மானுடர்கள் என்னை உதைத்து விழுத்தி நெஞ்சிலே மிதித்து நிலமெல்லாம் உருட்டி எடுத்து என் மூக்கையும் அறுத்து விட்டு தாங்கள் செய்த வீரச்செயலை எண்ணித் தங்கள் தோள்களைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டிருக்க நான் உனக்கு முன்னாலே வந்து இப்படி அழுகின்றேன். இதெல்லாம் எனக்குத் தேவையா? அரன் இருந்த மலையைத் தூக்கிய என்னுடைய அண்ணா அண்ணா என்று ஓலமிட்டு அழுதாள்.

உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த நரன் இருந்து தோள் பார்க்க நான் இருந்து புலம்புவதோ? கரன் இருந்த வனம் அன்றோ? இவை படவும் கடவேனோ? அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ! அண்ணாவோ!

முதலில் இராவணன் தங்கையின் கோலத்தைக் கண்டு திகைத்தான். மிகவும் துன்பப்பட்டான். ஒரு பெண்ணை இப்படிக் கொடுமைப்படுத்தியதை ஒரு மன்னனாக அவனால் ஏற்க முடியவில்லை. மிகுந்த ஆத்திரம் அடைந்தான். மறுகணமே உன்னை இப்படிச் செய்தவர்களை இந்தக் கணமே கொல்கின்றேன் என்று அவன் இராம இலட்சுமணரைத் தேடிப் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.

அவன் அப்போது மனத்தால் பழுதுபடாத இராவணன். நல்லது கெட்டதைச் சீர்தூக்கி ஆராய்ந்து முடிவெடுக்கும் அன்றைய இலங்கையின் மன்னன். தங்கையாக இருந்தாலும் இப்படி அவமானம் அடையும் அளவுக்கு இவள் என்ன தப்பை அவர்களுக்குச் செய்தாளோ என்ற எண்ணம் அவன் தூய சிந்தையில் துளிர்விடுகின்றது. அதை வெளிப்படையாகவே கேட்டும் விடுகின்றான்.

தன் மனத்துள் எழுந்த கோபத்தை இராவணன் அடக்கிக் கொண்டு அவர்கள் உன்னை இப்படிச் செய்ய நீ அவர்களுக்கு என்ன குற்றம் செய்தாய் என்று தங்கையைப் பார்த்துக் கேட்டான். இங்கே சீரிய இராவணனை நாம் காண்கின்றோம். தங்கையின் இழி குணங்களை அவன் தெரிந்திருந்தான். எனக்கு இப்படி ஒரு கூடாத தங்கையா என்ற அவமானம் அவன் மனதில் நீண்ட காலமாக இருந்த காரணத்தினால், தங்கையின் வேதனையைக் கண்டு இரக்கப்படாமல் நீ என்னடி செய்தாய் என்று வெறுப்போடு கேட்டான்.

ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய, நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல் நினை இன்னே

வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய? என்றான்.

அப்பொழுதுதான் சூர்ப்பநகி பார்க்கின்றாள். அண்ணா சரியான வழியில்தான் போகின்றாள். கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் என்னையே கொண்டு போய் இராமலட்சுமணரின் காலிலே விழுந்து மன்னிப்புக் கேள் என்று சொல்லி விடுவான்போல இருக்கே என்று பயந்து, தான் இராமனிடம் ஆசைப்பட்ட கதையை மறைத்து உனக்காக சீதை என்ற பெண்ணைத் தூக்கிவரப் பார்த்தபோதுதான் என் நிலமை இப்படி ஆயிற்று என்று சொன்னாள்.

எனக்காக ஒரு பெண்ணைக் கொண்டுவரப் பார்த்தாயா? அதுதான் உன் வேலையா? எங்களை மானத்தோடு வாழ விடமாட்டாயா? உன்னை அவர்கள் கொன்றிருந்தாலும் தப்பில்லை என்று தங்கைக்கு இராவணன் சொல்லியிருந்தால் இன்று இராமரின் இடத்திலே இராவணன் தான் இருந்து வழிபாட்டுக்கு உரியவனாக இருப்பான். தாடகை வதத்தோடு இராமாயணம் நின்றிருக்கும். வாலி தப்பியிருப்பான். கும்பகர்ணன் செத்திருக்க மாட்டான். ஆனால் விதியாரைத்தான் விட்டு வைத்தது.

தங்கையைப் பார்த்து இராவணன் யாரவள் சீதை என்று ஆவலோடு கேட்டான். அவளும் சீதையை அங்கம் அங்கமாக அண்ணாவுக்கு வருணிக்கத் தொடங்குகின்றாள். எல்லாம் முடிந்து போய்விட்டது. அதுவரை இருந்த புகழை இராவணன் அந்தக் கணமே இழந்துவிட்டான். இதன் பின்பே இராமாயணத்தில் இராவணன் கொடியவனாகவும் காமுக்கனாகவும் நடமாடத் தொடங்குகின்றான்.

ஆர் அவள்? என்னலோடும் அரக்கியும் ஐய! ஆழ்ந்து தேர் அவள் திரண்ட கொங்கை செம்பொன் செய் குலிகச் செப்பு பார் அவள் பாதம் தீண்டப் பாக்கியம் படைத்தது அம்மா! பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள்.

தங்கை வருவதற்கு முன்பிருந்த இராவணனையும் இராமனால் கொன்று வீழ்த்தப்பட்டுக் கிடந்த இராவணனையும் நினைக்கும்போது இலக்கிய இதயங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கும்!

The Film Lion and Google Earth

திரையரங்குகளில் அண்மையில் வெற்றிகரமாக ஓடிய லயன் திரைப்படத்தை அனேகமானோர் பார்த்திருப்பார்கள். ஓஸ்கார் விருதுக்கு இம்முறை இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. அதனால் இப்படம் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது.

லயன் என்பது ஓர் உண்மைக்கதை. Long Way from home என்ற உண்மைக் கதையை தழுவி இது திரைப்படமாக்கப்பட்டது. 1986ல் சரோ (Saroo) என்ற ஐந்து வயதுப் பையன் ஒருவன் இந்தியாவிலுள்ள கனேஷ் தாலி என்ற பகுதியிலுள்ள கண்டுவா என்ற இடத்திலிருந்து காணாமல் போகிறான். அங்கிருந்து 1200 மைல்களுக்கு அப்பாலுள்ள கல்கத்தாவுக்கு அவன் ஏறிய புகையிரதம் அவனைக் கொண்டு செல்கிறது. கல்கத்தாவிலுள்ள ஓர் அனாதை இல்லத்தில் நல்ல மனம் படைத்த வழிப்போக்கர் ஒருவரால் அப்பையன் சேர்த்து விடப்படுகிறான்.

விதிவசத்தால் அந்த அனாதை இல்லத்திலிருந்து சூ மற்றும் ஜோன் பிறலி என்ற ஆஸ்திரேலியத் தம்பதியர் இவனைத் தத்தெடுத்து வளர்க்கிறார்கள் (1987) கூகிள் உலகம் (Google Earth) என்ற கணினி இணையம் மூலம், தான் பிறந்து ஐந்து வயதுவரை வளர்ந்த ஊரைக் கண்டுபிடித்து 2012ல், அதாவது 25 வருடங்களின் பின்னர் தனது பிறப்புத் தாயோடு இவன் இணைவதுதான் கதை. ஒரு தாயும் பிள்ளையும் 25 வருடங்களின் பின்பு சந்திக்கும் காட்சி நெஞ்சை உலுப்பியெடுத்து கண்களில் நீரை வரவழைக்கிறது. அதில் சரோவாக நடத்த Slumdog Millionaire புகழ் Dev Patel உண்மையாகவே இக்காட்சியில் தாம் அமுததாகக் கூறுகிறார்.

இவ்வாறு ஒரு கண்டுபிடிப்பு, சந்திப்பு ஏற்படுத்துவதற்கெல்லாம் காரணமாக அமைந்தது கூகிள் உலகமென்னும் இணையமே. சரோ ரஷ்மேனியாத் தீவிலிருந்து மெல்பேர்னுக்கு ஹோட்டல் நிர்வாகம் கற்கச் செல்கிறான். அங்கு லூசி என்ற அமெரிக்கப் பெண்ணை காதலிக்கிறான். அவள் இவனை இந்திய நண்பர்களின் விருந்தொன்றுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு ஜிலேபி எனப்படும் இந்தியத் தின்பண்டத்தைக் கண்டவுடன் சரோவுக்கு தனது குழந்தைப் பருவகால ஞாபகம் வருகிறது. சரோவும் அவனது அண்ணனும் சிறுவயதில் கரி விற்பதற்காக தேநீர் கடையொன்றுக்குச் செல்வதுண்டு. அங்கு ஜிலேபியைப் பார்த்து அவன் ஆசைப்படுவான். ஆனாலும் வறுமை காரணமாக அதனை வாங்க முடிவதில்லை.

இந்த விருந்தில் ஜிலேபியைக் கண்டதும், தான் ஒரு வளர்ப்புப் பிள்ளையென்றும் தனது குடும்பத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாகவும் லூசியிடம் கூறுகிறான். அவள் கூகிள் உலகம் மூலம் அதனைக் கண்டுபிடிக்க



கனகேஸ்வரி நடராஜா

‘லயன்’ திரைப்படமும் கூகிள் உலகமும்

முயற்சி செய்வோமென ஆறுதல் கூறுகிறாள். ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் அல்ல. ஐந்து வருடத் தேடுதலின் பின்னரே சரோ கூகிள் மூலம் தனது சொந்தக் கிராமத்தை அடையாளம் காண்கிறான்.

கூகிள் என்றால் என்ன?

இன்று எதனைப் பற்றி அறிய வேண்டுமாயினும் இந்த கூகிள்தான் எமக்கு அறியத் தருகிறது. ஆறுமுகநாவலர் அருளிச் செய்த சைவ வினாவிடையில் சிவபெருமான் எப்படிப்பட்டவர் என்பதற்கு, எல்லாம் வல்லவர் எல்லாம் தெரிந்தவர் என சிறுவயதில் படித்தோம். இந்த வாக்கியம் கூகிளுக்கு முற்றிலும் பொருந்தும். இதில் இல்லாத விடயங்களே இல்லை எனலாம். சாப்பாட்டு வகைகள், தொலைபேசி எண்கள், ஊர்கள், தெருக்கள், நோய்கள், மருந்து வகைகள், திரைப்படங்கள், எழுத்தாளர்கள் - வானமே இந்தப் பட்டியலுக்கு எல்லையாகும். பெயர்ச் சொல்லாகவிருந்த கூகிள் என்ற சொல் இன்று வினைச் சொல்லாக பரிணாமம் எடுத்துவிட்டது. Let me Google and find out என்பது பாவனையில் வந்துவிட்டது.

கூகிள் என்பது ஒரு தேடல் இயந்திரம் (Search Engine). இது 1998ல் அவதாரம் எடுத்தது, அவதாரம் என்றதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதற்கு முன்பிருந்த தேடல் இயந்திரங்களான யாகூ, அல்ரா விஸ்ரா என்பவைகளையெல்லாம் இதன் விஸ்வரூபம் தோற்கடித்துவிட்டது. கூகிள் பல வலைப்பிள்ளைகளையும் (web pages), தொடர்களையும் (links) கொண்டுள்ளது. மிகவும் துல்லியமாகவும் விளக்கமாகவும் இது அமைந்துள்ளது. இப்பொழுது Google Earth (இது சற்றலைர் மூலம் காண்பிக்கிறது), Google Maps (வரைபடங்கள் மூலம் காண்பிக்கிறது) வந்தபின்பு எங்கள் பேரக் குழந்தைகளிடம் இலங்கையில் நாம் வாழ்ந்த இடங்கள், விரும்பிய இடங்களைக் கூறினால், அந்தப் பகுதியின் படத்தை வெளிக்கொணர்ந்து நாங்கள் வாழ்ந்த இடங்களையும் தெருக்களையும் முக்கிய இடங்களையும் மிகவும் நேர்த்தியாகக் காட்டுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை எவ்வாறு மெச்சுவது என்று தெரியவில்லை.

சரோ ஐந்து வயதில் வீட்டைவிட்டுக் காணாமல் போனாலும் தனது வீடு, அயல், அங்குள்ள கட்டிடங்கள், புகையிரதப் பாதைகள் அனைத்தும் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது (Photographic memory). தனது அறைச்சுவர் முழுவதும் கல்கத்தாவிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்குச் செல்லும் நூற்றுக் கணக்கான புகையிரதப் பாதைகளையும், தரிப்பிடங்களையும், முக்கிய இடங்களையும் சிலந்தி வலைப் பின்னல்போல் நூலினால் அமைக்கிறான். அவனது கிராமம் கல்கத்தாவிலிருந்து 1200 மைல்களுக்கப்பால் இருக்கிறது. ஒருநாள் அவன் தேடுதல் செய்யும்போது அவனது வீட்டுக்கு அண்மையிலுள்ள புகையிரத நிலையம் அங்குள்ள மஞ்சள் நிற தண்ணீர் தாங்கியும் பளிச்சென்று அவன் கண்களுக்குப் புலப்படுகிறது. அவனது மூளையில் பொறி தட்டியதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. பிறகென்ன? அதிலிருந்து அவனது தேடுதல் விறுவிறுப்படைகிறது. பெற்ற தாயும் பிள்ளையும் 25 வருடங்களுக்குப் பின்னர் ஒன்று சேருகிறார்கள்.

இந்தியாவில் வருடமொன்றுக்கு 80,000 பிள்ளைகள் காணாமல் போவதாக படத்தின் இறுதியில் காட்டுகிறார்கள். இதனைப் பார்த்தவுடன் என்னை அறியாமலே எங்கள் நாட்டில் 30 வருட உள்நாட்டு யுத்தத்தால் காணாமல்போன நூற்றுக் கணக்கான குழந்தைகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. சரோவுக்கு ஏற்பட்ட நல்ல விதி இவர்கள் வாழ்க்கையிலும் ஏற்படுமா என ஏங்கினேன். இல்லையென்றே சொல்ல வேண்டும்.

யுத்தம் காரணமாக எமது மக்களின் இருப்பிடங்களிலும் அவற்றின் குழலிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அலுவலகங்களில் ஆவணங்கள் காணாமற் போய்விட்டன. இடப்பெயர்வுகள் காரணமாக மக்கள் தாங்கள் குடியிருந்த இடங்களைவிட்டு எங்கோ சென்றுவிட்டனர். தெய்வத்தால் ஆகாதது ஒன்றுமில்லை. இறையருள் இருந்தால் எங்கள் நாட்டில் காணாமல்போன குழந்தைகளிற் சிலர், தத்து எடுக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் வாழும் குழந்தைகள் தமது குடும்பங்களோடு இணையும் வாய்ப்புகள் இந்த தொழில்நுட்ப யுகத்தில் கட்டாயம் ஏற்பட இடமுண்டு.

பிபிசி தமிழோசை வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது

பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, கடந்த மாதம் (ஏப்ரல்) 30ஆம் திகதியோடு நிறுத்தப்பட்டது.

1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஆண்டுடன் ஏறக்குறைய 76 ஆண்டுகளைத் தொடுகிறது.

சிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.

ஆனால் தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும். அதில் எந்த மாற்றங்களும் இல்லை.

மேலும் பிபிசி தமிழின் சிற்றலை ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டாலும் பிபிசி தமிழின் இணையதள சேவைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு நேயர்கள் மாறிக் கொண்டிருக்கையில் அவர்களுடன் சேர்ந்து பிபிசி தமிழும் அந்த ஊடகங்களுக்கு மாறுகிறது.

பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புகள் 1980களிலிருந்து இலங்கையின் போர்க் காலத்தில் அப்பகுதி மக்களுக்கு ஓர் இன்றியமையாத முக்கிய சேவையை ஆற்றி வந்தன.

அந்த காலக்கட்டத்திலும், அதற்கு முன்னும் சங்கர் என்கிற சங்கரமூர்த்தி தலைமையில், ேக்ஸ்பியர் மற்றும் பெர்னாட்'ா போன்றோரின் நாடக மொழிபெயர்ப்புகள் மற்றும் பிற சஞ்சிகை வடிவ நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனதாக பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள் இருந்தன.

பின்னர் 1990களின் பிற்பகுதியில் முழுமையான செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான செய்தி ஒலிபரப்பாக தமிழோசை மாறியது.

இந்த நீண்ட வரலாற்றில் பிபிசி தமிழோசைக்கு ஆதரவளித்து வந்த நேயர்களுக்கு பிபிசி தமிழ் தனது மனமாற்றந்த நன்றியை தெரிவித்துள்ளது.

மேலும் தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகம் போன்ற நவீன தளங்களில் பிபிசி தமிழைத் தொடர்ந்து ஆதரிக்குமாறு நேயர்களை பிபிசி கேட்டுள்ளது.

இலங்கை வானொலியின் முதலாவது தமிழ் நிகழ்ச்சி அதிகாரியான (அமரர்) சோ. சிவபாதசுந்தரம் அவர்களே தமிழோசை என்று இதற்குப் பெயரிட்டு இதனை ஆரம்பித்து நடத்திய முதலாவது பொறுப்பதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைகோர்ட், சாம்சங், சிம் கார்ட், கலெக்டர் குழந்தைகளுக்கு விநோதமான பெயர்கள்

இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில், “ஜனாதிபதி ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்” என்றோ, “பிரதமர் பலசரக்கு வாங்க நகரத்துக்குச் சென்றுள்ளார்” என்றோ எவராவது சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம். ஆம், அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு பதவி அல்லது பிரபல வர்த்தக நகரங்களின் பெயரைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.

ஒருமுறை மிடுக்கான தோற்றத்துடன் தனது கிராமத்துக்கு வந்த மாவட்டக் கலெக்டரைப் பார்த்து அசந்து போன ஒரு பெண், தனது பேரனுக்கு கலெக்டர் எனப் பெயரிட்டுள்ளார். இப்போது அந்தப் பேரனுக்கு ஐம்பது வயது. அவர் பள்ளிக்குச் சென்றதே இல்லை.

இதுகுறித்து ராம்நகர் கிராம அரசுப் பள்ளி ஆசிரியர் கூறும்போது, சூழ்நிலை காரணமாக காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் செல்லும் கிராம மக்கள், அங்கு அதிகாரிகளுக்குக் கிடைக்கும் மரியாதையைக் கண்டு ஆச்சரியம் அடைகின்றனர். இதையடுத்து தங்கள் குழந்தைகளுக்கு ஐஜி, அட்வகேட், மாஜிஸ்ட்ரேட் எனப் பெயர் வைக்கின்றனர்.

மாற்றுத் திறனாளியான ஒரு சிறுவனுக்கு ஹைகோர்ட் எனப் பெயரிட்டுள்ளனர். இவர் பிறந்தபோது, குற்ற வழக்கொன்றில் சிக்கிய இவரது தாத்தாவுக்கு ஹைகோர்ட் பிணை வழங்கியதால் மரியாதை நிமித்தம் இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

மேலும், ஸ்மார்ட்போன் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், புத்தி மாவட்ட நைன்வா தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களின் செல்போன் பிராண்டுகள், சொப்ட்வெயர் பாகங்களின் பெயர்களைச் சூட்டத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து இங்குள்ள பெயர் பதிவு அதிகாரி ரமேஷ் தெரிவிக்கும்போது, பர்காணி, அர்னியா, கவாலியா உள்ளிட்ட கிராம மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாம்சங், நோக்கியா, ஜயோனி, அன்ராய்ட், ஸ்மார்ட்போன், சிம்கார்ட், சிப், மிஸ்கோல் ஆகிய பெயர்களை சூட்டி வருவதாக தெரிவித்தார்.

நன்றி: தி இந்து



பொன்னையா விவேகானந்தன்

பண்பாட்டு மொழி

25

நீண்ட வாழ்வியல் மரபையும் அதைத் தலைமுறைதோறும் காவிச்செல்லும் தனித்துவமான மொழியையும் கொண்ட ஓர் இனமானது புலம்பெயர்ந்து பலவினங்கள் வாழும் ஒரு சமூகத்தில் நிரந்தரமாக வாழத் தலைப்படுகின்றது. இப்புதிய வாழ்களத்தில் வளரும் தலைமுறைகளிடையே வாழிட மொழியே ஆதிக்கம் பெற்றுவரும் நிலையில் தாய்மொழிக் கல்வியின் வடிவங்களை மாற்றிச் செல்ல வேண்டிய நிலை வலுவாக உணரப்பட்டு வருகின்றது.

இந்த மாற்றங்களில் பண்பாட்டு மொழிக்கல்வி என்பது எத்துணை முதன்மை பெற வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதாகவே இனிவரும் சில அத்தியாயங்கள் அமையப் போகின்றன.

பண்பாட்டுக் மொழிக்கல்வி பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாகப் பண்பாட்டு மொழி என்றால் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது சிறப்பானதாக இருக்கும்.

தொடர்பாடலுக்காக மனித குலத்தால் உருவாக்கப்பட்ட மிக உயர்ந்த கருவி மொழியாகும். எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கவும் அதை விளக்கமுற வெளிப்படுத்தவும் பிறர் எண்ணங்களைத் தெரிந்து கொள்ளவும் மொழி பயன்படுகின்றது. இப் பயன்பாட்டை 'தொடர்பாடல் மொழி' (communication language) என்பர்.

கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்ற நான்கு மொழித்திறன்களோடு, 'உற்றறிதல்' (visualize) என்ற திறனும் உள்ளடங்கலாக இவையையெல்லாம் 'தொடர்பாடல் மொழி' என்ற வகைக்குள் அடங்குகின்றன.

பெரும்பாலான மொழிகள் இவற்றை மையப்படுத்தியே கற்பிக்கப்படுகின்றன. மொழிகள் கொண்டிருக்கின்ற சொல் எழுத்து என்ற இலக்கண அமைப்புகளும் தொடர்பாடலைச் செம்மையுறச் செய்யும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பண்பாட்டு மொழி என்பது மொழியின் தொடர்பாடல் நிலையிலிருந்து வேறுபட்டதாகும்.

தனக்கேயுரித்தான ஒரு நிலத்தில் தலைமுறை தலைமுறையாக மிக

நீண்டகாலமாக வாழ்ந்து வரும் ஒரு இனமானது, உணவு, உடை, இருப்பிடம், உறவு முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழங்கங்கள், கலைகள் தொடர்பாக தனித்துவ வினைத்திறன் கொண்டியங்குவதாக இருக்கும். இவை தலைமுறை தோறும் காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்று அவ்வினைத்தால் கைக்கொள்ளப்படுவதாக இருக்கும்.

ஒரு சமூகத்தின் இவ்வாறான தனித்துவமான வினைத்திறன் மிக்க இயக்கமே அவ்வினைத்தின் பண்பாடு எனப்படுகின்றது.

இந்தப் பண்பாட்டு நடத்தைகளை அச்சமூகம் சார்ந்த மக்கள் எவ்வாறு தலைமுறை தோறும் காவிச் செல்கின்றனர் என்ற வினா இவ்விடத்தில் முக்கியமானது.

'சமூகத்திலுள்ள மூத்தோரிடமிருந்து இளையோர் பண்பாட்டு விழுமியங்களைக் கற்றுச் செல்கின்றனர்' என மேம்போக்காக விடையைக் கூறிவிட முடியாது.

அச்சமூகத்தோடு இணைந்தியங்கிச் செல்லும் சில காவிகளே தலைமுறைதோறும் பண்பாட்டு நடத்தைகளைச் சுமந்து செல்கின்றன.

சில இனங்களில் காவிகளாக மதங்கள் இருக்கின்றன. இவ்வினங்களின் மதம் அழியுமானால் வெகுவிரைவில் இவர்கள் பண்பாட்டையும் இழந்து விடுவர்.

வேறு சில இனங்களில் அரசியல் சட்டங்கள் பண்பாட்டு நடத்தைகளைக் காவிச் செல்கின்றன. இந்த அரசுகள் சிதையுமானால் விரைவிலேயே இவர்கள் பண்பாடும் சிதைந்துவிடும்.

இன்னும் சில இனங்களில் மொழியே அவற்றைப் பன்னூற்றாண்டுகளாகப் பாதுகாத்துச் செல்கின்றன. இவ்வாறான மொழிகள் வழக்கொழியுமானால் அத்தோடு இவ்வினங்களில் பண்பாடும் வழக்கற்று விடும்.

இதில் இறுதியாகக் கூறப்பட்ட நிலையிலேயே ஒரு மொழி பண்பாட்டு மொழியாகின்றது. உலகில் பல மொழிகள் பண்பாட்டு மொழியாகப் பேணப்பட்டு வருகின்றன.

பண்பாட்டு மொழிக்கான அத்தனை வரைவிலக்கணங்களையும் கொண்ட மொழியாக தமிழ் திகழ்ந்து வருகின்றது.

ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் எழுதியதோடு நின்றுவிடாது, தமிழருடைய வாழ்வியல் நெறிகளுக்கும் வரைவிலக்கணம் எழுதியது. இந்த வாழ்வியல் நெறிகளினூடாகத் பழந்தமிழருடைய பண்பாட்டுச் செல்நெறிகள் தெளிவாக வெளிப்பட்டிருந்தன.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் தமிழ்மொழியைப் பண்பாட்டு மொழியாக அறிவித்திருக்கின்றது.

காலந்தோறும் தமிழ்மொழி, இலக்கியங்களின் வாயிலாகத் தமிழருடைய பண்பாட்டுச் செல்நெறிகளைப் பதிவு செய்து வருவதுடன் ஒவ்வொரு தலைமுறைக்கும் அதைப் புகட்டி வருகின்றது. (30ம் பக்கம் வருக)

ஏப்ரல் மாதம் முடிந்தது. இதை எழுதும்போது தமிழக முகப்புத்தக பதிவுகள் கண்ணைக் கட்டின. ஜெயலலிதா மறைந்ததிலிருந்தே பரபரப்பாகிக்கொண்ட தமிழக முகப்புத்தக பதிவுக் கிண்டல்கள் ஏப்ரல் மாதம் உச்சத்திற்குப் போயின என்றே சொல்லவேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலும், அதன் தள்ளிவைப்பும், அதன் தொடர்ச்சியாக தினகரனுக்கும் சசிகலாவிிற்கும் வைக்கப்பட்ட ஆப்பும் தமிழக முகப்புத்தக உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன எனலாம்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது நான் ரசித்த முகப்புத்தக ஜோக் இது: “உன்கிட்ட என்ன சொன்னேன்?” “இரட்டை இலை வாங்கிட்டு வரச் சொன்னீங்க..” “ஒரு இலை இங்கே இருக்கு.. இன்னொரு இலை எங்கே?” “அதாண்ணே இது..” என செந்தில் கவுண்டமணி ஜோக் இரட்டை இலையாக மாற்றிச் சிரிக்க வைத்தார்கள். பிறகு தினகரன் தள்ளிவைக்கப்பட்டதும் “தினகரன் லீவ்ஸ் சசிகலா லீவ்ஸ் இரண்டு லீவ்ஸ்” என இரட்டை இலை (இரண்டு லீவ்ஸ்) மீண்டும் சிரிப்பு முட்டியது. “எந்த சமரசமுமின்றி சிறை சென்ற சசிகலாவிள் வீரம் கூட பதவிக்காக கட்சியை அடகு வைத்தவர்களுக்கு இல்லை.. அதனால் தான் ஜெயலலிதா சசிகலாவை தோழியாகவும், மற்றவர்களை அடிமைகளாகவும் வைத்திருந்தார்.” என்று சசிகலாவை போற்றியிருந்தார் ஒருவர். “இனியென்ன ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. ஜெயலலிதா தானாகவே முன்வந்து மரணமடைந்தார் என இரு அணிகளும் இணைந்து அறிக்கை விடுவார்கள்” இன்னொருவர் கலாய்த்திருந்தார். “ஆண்டவரே.. இது அதிமுகவா அல்லது மென்டல் ஆஸ்பத்திரியா அப்படின்து தெரியல்லயே” என வேறொருவர் புலம்பினார்.

சித்திரை மாதமல்லவா.. தமிழ்ப் புத்தாண்டு எது என்பது குறித்த குழப்பப் பதிவுகள் இவ்வாண்டும் தொடர்ந்தன. “பக்கத்து வீட்டு கிறிஸ்தவக் குடும்பத்தினர், எந்தக் குழப்பமும் இல்லாமல் ஈஸ்டர் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நானோ தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடலாமா? விடலாமா? என்று குழம்பிக்கொண்டிருக்கிறேன்..!” என்றிருந்தார் ஒருவர். “சுழற்சியில் இருக்கும் கிரகங்களின் சுற்றை நம் சௌகரியத்திற்காகக் காலமாகப் பிரித்திருக்கிறோம். காலம் என்பதே பொய் எனும் போது சித்திரையா? தையா? என இவர்கள் சண்டை போடுவது வேடிக்கையாக உள்ளது. ஒவ்வோரு



கனடா மூர்த்தி

கண்டதைச் சொல்கிறேன்

43

நாளும் புது வருடமே! இதை ஹே! விளம்பி! (ஏய்! சொல்லுப்பா) எனக் கூவி அழைக்கலாம்.” என அங்கலாய்த்திருந்தார் ஒரு பதிவர். “தமிழினம் போன்ற பல்கலப்பு பின்னீனத்துவ செழிப்புட்டல் செய்யப்பட்ட இனமொன்றில் இந்த மாதிரியான விவாதம் ஏற்படையதா?” என்ற கேள்வி எழுப்பினார் வேறொருவர்.

இவை ஒருபுறமிருக்க, தான் செய்த கொலையை முகப்புத்தகத்துடாக ஒளிபரப்பி, பின்னர் போலிஸ் துரத்த, தற்கொலை செய்து கொண்ட அமெரிக்கர் குறித்து பலரும் கோபமடைந்து முகப்புத்தகம் குறித்த விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த சம்பவத்திற்கு முன்னர், பல தற்கொலைகள் முகப்புத்தகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தாலும், ஒரு கொலை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறை. அந்த கொலைக் காட்சிப் பதிவை நீக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது குறித்து முகப்புத்தக நிறுவன உரிமையாளர் மார்க் நேரடியாக வருத்தம் தெரிவித்திருந்தார். ஒப்பீட்டு ரீதியில் இலங்கையும் குறைந்து போய்விடவில்லை. மட்டக்களப்பு தமிழ்ப் பெண் ஒருவர் தனது தற்கொலையை முகப்புத்தகத்துடாக தமிழில் அறிவித்துக்கொண்டே.. மாத்திரைகளை விழுங்கிக் காட்டிக்கொண்டே மரணமானார். இதுபோதாதென்று வேறொரு மட்டக்களப்புத் தமிழ்ப் பெண் தன் காதல் தோல்வியை சொல்லிக் கொண்டே தான் தற்கொலை செய்வதை முகப்புத்தகத்துடாக அறிவித்துக் கொண்டிருந்தார்.

இந்த இறப்புகள் தந்த கவலை ஒருபுறமிருக்க பிபிசி தன் ஒலிபரப்புச் சேவையை நிறுத்துவதாக இம்மாதம் அறிவித்தமையும் என் கவலையை ஏனோ அதிகரித்தது. சிற்றலை மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும். “பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்பட, பிபிசிதமிழ் முகப்புத்தகத்துடாக இயங்கும்” என்பதும் நேயர்களுக்கு பிபிசியின் முகப்புத்தகத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசியல்வாதி ஒருவர் “தென்னிந்தியர்கள் கறுப்பர்கள்” என்ற கருத்துப்பட்ட அடித்த கொமன்ட் ஒன்று முகப்புத்தகத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அதற்கு ரொறன்ரோவில் வாழும் ஒரு பெண், “கறுப்பு ஒன்றும் குறைந்த நிறமில்லையென்று ஆதவுக்கரம் நீட்டுவோரைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கின்றது” என குறிப்பிட்டது சிந்திக்க வைத்தது. இந்த கறுப்பு குறித்த விவாதம், பின்பு சாதியோடு தொடர்புபடுத்தப்பட்ட விவாதமாகவும் மாறிக் கொண்டது. “வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்த போது அவர்களை பிராமணர்களுக்கும் மேலே உயர்வாக வைத்து நம்மவர்கள் பார்த்தார்கள். வெள்ளையர்களை இன்னொரு இனமாக அல்ல வேறு ஒரு சாதியாகவே கண்டார்கள்..” என்றார் ஒருவர். “இந்திய சாதிய சமூகம் ஒரு கடல். இங்கே என்னவிதமான உப்பு வந்தாலும் அது கரைந்து கடலாகி விடும். இங்கே எந்த இனத்தவர் காலடி வைத்தாலும் அவர்கள் இங்குள்ள சாதிகளில் ஒன்றாய் கலந்தே ஆக வேண்டும். இந்த விபரங்களையும் நுணுக்கங்களையும் நாம் வெளிநாட்டவருக்கு புரிய வைக்க இயலாது.” என்று பதிவிட்டிருந்தார் ஒருவர்.

தமிழக விவசாயிகளின் டெல்லி ஆர்ப்பாட்டம் குறித்த தமிழக முகப்புத்தகப் பதிவுகளில் ஈழம் குறித்த பதிவுகளும் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டதை அவதானித்தேன். விவசாயிகள் போராட்டத்தால் கைதான திரைப்பட இயக்குனர் கௌதமன், “தமிழ்நாட்டை இந்தியா அழிக்க வேண்டும் என நினைக்கிறது” என வெளிப்-படையாக சொன்னார். “ஆயுதப்போராட்டமானது ஈழத்தில் தோற்றுப் போன காரணத்தினால் அப்போராட்டமானது அர்த்தமற்றது எனக்கருதுவது முட்டாள்தனமானது. புரட்சி என்பதே புத்தியில் வெடிப்பது என்பதால் போராடித்தான புத்தியைத்தீட்டுங்கள்” என அறைகூவல் விட்டார் மற்றொருவர். “சமாதானம் தோற்றால் மீண்டும் சமாதானம் என்பதுபோல் ஆயுதம் தோற்றால் மீண்டும் ஆயுதம்தான் ஏந்தவேண்டியவரும்” என்றார் பிற்தொருவர். எல்லாவற்றிற்கும் சிகரம் வைப்பதுபோல இருந்தது இந்தப் பதிவு: “தமிழ்நாடு விடுதலையே ஈழ விடுதலைக்கான சாவி”

ஆடு மகளே ஆடு! நீ தமிழீழ மண் வாழ ஆடு! லண்டனில் முற்றிலும் வித்தியாசமான அரங்கேற்றம்

கலை வாழும் நாடம்மா தமிழீழ நாடு கண்ணே நீ தமிழீழ மண் வாழ ஆடு! வன்னிக் காட்டில் மயில் நாட்டியம் ஆடும் மட்டு நகர் ஏரி மீன் இசை பாடும் மன்னார் கடல் நண்டு ஓவியம் தீட்டும் மயக்கும் இயற்கையில் கலை முகம் காட்டும் தென்மோடி வடமோடி கூத்துக்கள் நிகழும் திருவிழாத் தேரிலே சிற்பங்கள் திகழும் கண்ணகி கோயிலில் உடுக்கை இசைக்கும் காவிடக் கூத்தாட்டம் நெஞ்சை அசைக்கும் நாட்டுப் பாடல் வயல் காட்டி ஒலிக்கும் நாநாஸ்வரம் கேட்டு மேனி சிலிர்த்தும்வு காட்டுப் புலிக்கூத்து நாடும் இருக்கும் கலை உள்ளவரை தமிழ் ஈழம் இருக்கும்



'தமிழ் தமிழ், சங்கம் வளர்த்த தமிழ், சந்ததியை வளர்த்த தமிழ், எங்கள் தமிழ் இன்பத் தமிழ், அது எங்கள் உயிர்...' புலவர் சிவநாதனின் உணர்ச்சிகரமான பாடல் வரிகள் யாதவன் இசை அமைத்து கணீரென்ற குரலில் பாடியபோது, குருவின் நாட்டிய அமைப்பில் நர்த்தகி சகி அபிநயித்து ஆடியவேளை, அந்த நாட்டியம் தமிழோடு சதிராடி, மௌனமாக அனைவரையும் ஆட வைத்தது!

சதங்கையின் நாதத்தோடு, தமிழும் தமிழ் மண்ணும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் யாத்த பாடல் வரிகளுக்கு தாளமும் ராகமும் பின்னிப் பிணைய, பதினான்கு வயது இளம் நாட்டியத் தாரகை சகி பத்மலிங்கம் லண்டன் பிரமாண்ட மண்டபத்தில் அபிநயத்து ஆடிய பரதநாட்டிய அரங்கேற்றம், புலம்பெயர்ந்த மண்ணுக்குப் புதிய அத்தியாயம்.

கடந்த மாதம் 9ம் திகதி மாலை லண்டன் டோர்கிங் மண்டபத்தில் முன்னணி நடன ஆசிரியை ராகினி ராஜகோபால் முதல் முறையாக, வித்தியாசமான முறையில், புலம்பெயர்ந்த மண்ணில் பரதநாட்டிய அரங்கேற்ற வரலாற்றில் தடம் பதித்து, கலைத்துறையில் தாக்கம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளார். தமிழையும், தாய் மண்ணையும் வணங்கி, அந்த உணர்வுகளுக்கே முழுக்க முழுக்க முக்கியத்துவம் கொடுத்து, தனது மாணவி ஒருத்தியை லண்டனில் அரங்கேற்றியிருப்பது இதுவே முதல் தடவையாகும். தமிழ்-தாய் மண் என்ற எண்ணங்களோடு நர்த்தகியைத் தன் வித்தைகளோடு சங்கமமாக்கி, சகியைச் சாதிக்க வைத்திருக்கிறார். குருவின் நிழலில் பெரியதோர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். மண்ணுக்காகத் தம்மை அர்ப்பணித்த மா வீரர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி வணங்கி, ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், அலாரிப்பிலிருந்து தில்லானாவரை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் காலா காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபுகள் மீறப்படாது, புதுமையைப் புகுத்தி, பக்குவமாக தனது மாணவியை மேடை ஏற்றி, வெற்றிகரமாக ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்தை நடாத்தி முடித்திருக்கிறார் குரு. பொதுவாக அரங்கேற்றத்தில், பார்த்துக் கேட்டுச் சலித்துப் போன பாட்டுக்களைப் போல் அல்லாது, இந்த அரங்கேற்றத்தில் பெரும்பான்மையான உருப்படிகள் எல்லாமே புதிய பாடல்கள், நடனத்துக்கு என்றே பாடல்கள் பாடி யாதவனால் இசை அமைக்கப்பட்டு, குருவினால் நடன அமைப்பு செய்யப்பட்டிருந்தது.

குரு ராகினி ராஜகோபாலின் நட்டுவாங்கம் எடுப்பாக இருந்தது. அவரது ஜதிகளின் வேகத்தோடு சோமு மாஸ்டர் என்ற சோமசுந்தரத் தேசிகரின் மிருதங்கம் போட்டி போட்டு, அரங்கேற்றத்தில் முக்கிய அம்சமான 'வர்ணம்' நிகழ்வில் நடன மணியின் பாதங்களைப் பேச வைத்தன. பரதநாட்டியத்தில் நட்டுவாங்கத்தின் சக்தியை இந்த அரங்கேற்றத்தில் முழுமையாக ரசிக்க முடிந்தது. இளைய நாட்டியத் தாரகை 'ர்மினி கண்ணன் அரங்கத்தில் பக்கவாத்தியக் குழுவுடன், குருவான தாயாருக்கு அடுத்து அமர்ந்திருந்து நட்டுவாங்கத்துக்குப் பக்கத் துணையாக இயங்கி, 'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்.

தன் மாணவி, மாணவியின் பெற்றோர்களான கமல் - சாந்தியின் உணர்வுக்கு மதிப்பளித்து, தன்னிடமுள்ள வித்தைகளை உணர்வோடு கற்பித்து, பரதநாட்டிய மரபுகளிலிருந்து வழுவாது, அரங்கத்தில் மேடையேற்றி, இளம் நாட்டியத் தாரகையாக சகியை உருவாக்கிய பெருமைக்குரிய குரு ராகினி ராஜகோபால் அவர்களது பண்பு, தாராள மனம், தொழில் பக்தி, கலைக்கான அர்ப்பணிப்பு, நடனக் கலைக்கு அவர் அளிக்கும் கௌரவம் மகத்தானது! இந்த அரங்கேற்றத்தில், மண்ணுக்கு மதிப்பளிக்கிற உணர்வுள்ள ஈழ பக்கவாத்தியக் கலைஞர்கள் தெரிந்தெடுக்கப்பட்டது, ஆடலுக்கு உயிர் கொடுத்த ஆற்றல்மிக்கப் பெருமைக்கும் உரியவர்களாகத் திகழ்ந்தார்கள் - மனோகரன் ரதீஷ்குமார் வயலின், ஞானி என்ற ஞானவரதன் பிச்சையப்பா புல்லாங்குழல், மாலினி தனபாலசிங்கம் வீணை, கந்தையா சிதம்பரநாதன் மோர்சிங்.

சிறப்பு விருந்தினராகப் புலவர் சிவநாதனும், பிரதம விருந்தினராக முத்தமிழ் அறிஞர் ஏ.சி. தாச்சியசும் கலந்து உரையாற்றினர். நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாளர் விக்கிராஜா அழகாகத் தொகுத்தளித்தார். ராகினி ராஜகோபால் நாட்டியத்துறை அர்ப்பணிப்புக்காக 2002ல் கனடா தமிழர் தகவல் விருதுடன் தங்கப் பதக்கம் சூட்டி மதிப்பளிக்கப்பட்டவர்.



ரொறன்ரோ நகர முதல்வர் ஜோன் ரோறி, கவுன்சிலர் நீதன் தமிழர் தாயகப் பயணம் பற்றிய ரொறன்ரோ கலந்துரையாடல்

Mayor Tory and Councillor Shan host townhall with Tamil community

கடந்த மார்ச் மாதம் தமிழர் தாயகத்துக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணம் தொடர்பாக ரொறன்ரோவாழ் தமிழ் மக்களுக்கு அறியக்கொடுக்கும் கலந்துரையாடல் ஒன்றை கடந்த மாதம் 7ம் திகதி ரொறன்ரோ நகர முதல்வர் ஜோன் ரோறியும் கவுன்சிலர் நீதன் சண் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இங்கு முக்கிய விடயமாக யாழ்ப்பாணத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் கனடாவாழ் தமிழ் மக்கள் அளிக்கவல்ல பங்கு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. நகர முதல்வர் ஜோன் ரோறி இங்கு உரையாடுகையில், ரொறன்ரோ வாழும் தமிழ் கனடியர்களின் முன்னேற்றம் குறித்து தாம் பெருமை கொள்வதாகக் கூறியதோடு, அவர்களின் தாயகம் சென்று அவர்களது பூர்வீகம் பற்றியும் அங்கு மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் மற்றும் நீதிக்கான முயற்சிகள் பற்றியும் அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியபோது அங்கு நிலவிய அசாதாரண இராணுவ நடவடிக்கைகளை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தபோது அவர்களின் உண்மை நிலைமையைப் புரிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

நகர சபை கவுன்சிலர் நீதன் சண் உரையாற்றுகையில் முல்லைத்தீவில் நேரில் கண்டவைகளை கண்கலங்க எடுத்துக் கூறியதோடு அங்குள்ள சமூகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்புப் பற்றியும் விபரமாக எடுத்துக் கூறினார்.

ரொறன்ரோவும் யாழ்ப்பாணமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த செயற்பாட்டில் பல தரப்பினரின் ஆதரவோடு ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்தை முக்கியமான பங்குதாரராக இணைந்து கொள்ளுமாறு நகர முதல்வர் ஜோன் ரோறியும், நகரசபை கவுன்சிலர் நீதன் சண்ணும் இணைந்து அழைப்பு விடுத்தனர். மற்றொரு நகர சபை உறுப்பினர் மைக்கல் தொம்சனும் இங்கு உரையாற்றினார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொருளாதார முன்னேற்றத்துக்கான வேலைத் திட்டங்கள், கல்வி அபிவிருத்தி, சமூக மேம்பாடு மற்றும் வரலாற்றுப் பெருமை மிக்க யாழ் பொது நூலக வளர்ச்சி ஆகியவைகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் பற்றி இங்கே விபரித்துக் கூறப்பட்டது. மேற்சொன்ன நான்கு வேலைத்திட்டங்களிலும் பங்குபற்ற ஆர்வமுள்ள கனடியத் தமிழர்களின் பெயர் விபரங்கள் எழுத்து மூலம் இங்கு பெற்றுக் கொள்ளப்பட்டது. மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் நீதன் சண் அவர்களுடன் ரொறன்ரோ நகர மண்டபத்திலுள்ள அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.



On Friday, April 7 evening at the Scarborough Civic Centre, Mayor John Tory and Councillor Neethan Shan hosted a townhall with the Tamil community to talk about their visit to Sri Lanka and how they could be involved in the implementation of the Memorandum of Understanding that was signed with Jaffna. Mayor Tory spoke about how proud he is of the Tamil community's success here in Toronto and how he went to Sri Lanka to learn more about where they are from and Sri Lanka's road to healing and justice. He spoke about his observations and experiences of the visit including the extraordinary military presence, paying respects at Mullivaikal and meeting mothers at a quiet protest about their missing sons and fathers. He also spoke about his thoughts on a road to healing and justice through an accountability process and a plan for economic and social investment.

In addition, Councillor Neethan Shan also highlighted the concerns expressed by the people in Mullaithivu during a town hall meeting held there. With respect to the Jaffna-Toronto agreement, he spoke of the need for a multi-stakeholder approach towards the initiative. He also emphasized the critical role that all parts of the Tamil Canadian diaspora can play in fully achieving the objectives of the agreement. Mayor Tory and Councillor Shan invited the Tamil community in Toronto to be part implementing the Memorandum of Understanding that was signed between Toronto and Jaffna on their visit to Sri Lanka. The MOU talks about cooperation and partnership on everything from education to economic development to the renewal of their historic library. More details are to come in the following days about how the community can participate.



யாழ். இந்துக்கல்லூரி கனடாச் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்துடனான ஒன்றுகூடல்



யாழ். இந்துக்கல்லூரி கனடாச் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்துடனான ஒன்றுகூடல் கடந்த மாத நடுப் பகுதியில் ஸ்காபரோ எஸ்டேட் விருந்துபசார மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் புகழ் பெற்ற மூன்று பழைய மாணவர்கள் இங்கு கௌரவம் செய்யப்பட்டனர். பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. விழாவில் எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இங்கே காணலாம்.
(ஒளிப்படங்கள்: 'செய்தி' குணா)



தலிபான் குண்டுத் தாக்குதலிலிருந்து உயிர் தப்பிய பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கு கனடிய குடியரிமை



நாடாளுமன்றத்தில் வைத்து குடியரிமைச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்திருந்தார். 19 வயதான மலாலா 2012ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ம் திகதி தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார். “அகதிகள்

மற்றும் பாதுகாப்பற்ற குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் கனடாவின் குடியேற்றக் கொள்கை தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட வேண்டும்” என்று கனடியப் பிரஜாவுரிமை பெற்றுக் கொண்ட பின்னர் மலாலா தெரிவித்தார்.

கனடியப் பிரதமர் இளமையாக இருப்பதற்கான இரகசியம் அவர் யோகா செய்வதென்றும், கையில் ரற்று போட்டுக் கொள்கிறார் என்று மலாலா கூறியபோது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கரவொலி எழுப்பி பலமாகச் சிரித்தனர். கனடியப் பிரதமரை சந்திக்கப் போவதாக தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் தாம் கூறியபோது அவர்கள் என்னிடம் பிரதமருடன் கை குலுக்க மறந்துவிட வேண்டாமென்றும், அவர் நேரில் பார்க்க எப்படி இருக்கிறார் என்பதை பார்த்து வந்து தங்களிடம் கூறுமாறு அவர்கள் சொன்னார்கள் என்று மலாலா தெரிவித்தபோது நாடாளுமன்றத்தில் மேலும் கரவொலி எழுந்தது.

Elderly couple married for 71 years die four minutes apart

71 வருட திருமணத் தம்பதிகள் 4 நிமிட இடைவெளியில் காலமாகினர்



திரு ரசல் அவர்களுக்கு 93 வயது. அவரது மனைவி வெராவுக்கு 91 வயது. இருவரும் திருமணமாகி 71 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்தனர்.

ஆனால் கடந்த மாதம் இருவரும் வெவ்வேறு முதியோர் இல்லங்களில்

4 நிமிட இடைவெளியில் காலமாகி இறப்பிலும் இணைந்த தம்பதிகளாயினர்.

கணவர் காலை 6:50 மணிக்குக் காலமானார். இந்தச் செய்தி கேள்விப்படுவதற்கு முன்னரேயே அவரது மனைவி காலை 6:54 மணிக்கு காலமானார். இவர்கள் இருவரும் முறையே பதினெட்டு, பதினாறு வயதாக இருக்கையில் காதலர்களாகி ரசல் இரண்டாம் மகாயுத்தத்தில் இராணுவ வீரராக ஐரோப்பாவுக்கும் வடஆபிரிக்காவுக்கும் சென்று திரும்பிய பின்னர், திருமணம் செய்து 71 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்தனர்.

An elderly couple who were married for 71 years have died just four minutes apart. Vera Russell and her husband Wilf were not together when they died as they were both being cared for in separate

institutions just three miles away from each other.

Mr. Russell, who had been living in a care home in Wigston, near Leicester, died at 6:50 a.m. on Wednesday, *the Leicester Mercury reported. He was 93 years old.*

His granddaughter, Stephanie Welch, said her 91-year-old grandmother died at 6:54 a.m. at Leicester Royal Infirmary before she had been told of her husband's death.

"I think she was waiting for him to go," she told the newspaper. "She was broken hearted."

Mr. Russell had been moved into the care home a few months ago after being diagnosed with dementia a year ago. He didn't recognize his wife Vera on a recent trip she made to see him, and her health began to deteriorate from that point, Ms. Welch said.

The couple met when they were 16 and 18 years old respectively and were engaged before Mr. Russell was sent to Europe and North Africa during WWII. They married when he returned.

Mr. and Mrs. Russell are survived by two sons, five grandchildren, seven great-grandchildren and two great-great-grandchildren.

90 ஆண்டுகள் தினமும் 3 முட்டை உண்டு

117 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அம்மையார்



உலகின் மிக மூத்த நபர் தனது 117-ஆவது வயதில் இத்தாலியில் உயிரிழந்துள்ளார்.

வயதான நபர் மொரானோ மரணம். இத்தாலியில் உள்ள பீட்மோண்ட் பகுதியில் 1899-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதியன்று எம்மா மொரானோ பிறந்தார். கடந்த 1800-களில்

பிறந்தவர்களில் அதிகாரப்பூர்வமாக இன்னமும் உயிர் வாழ்ந்த கடைசி நபர் எம்மா மொரானோதான். தான் நீண்ட காலம் உயிர் வாழ்ந்ததற்கு தனது மரபணுவும், ஒரு நாளில் மூன்று முட்டைகள் உண்ணும் தனது உணவுப்பழக்கமும் தான் காரணம் என்று அவர் முன்பு தெரிவித்திருந்தார். இரண்டு முட்டைகளை வேக வைக்காமல் பச்சையாக தான் உண்டு வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். தன்னுடன் உடன்பிறந்த 8 சகோதர சகோதரிகளில் மூத்தவரான மொரானோ, அனைவரையும் விட நீண்ட காலம் உயிர் வாழ்ந்துள்ளார்.

இத்தாலியின் வடக்குப் பகுதி நகரான வெர்பானியாவில் உள்ள தனது வீட்டில் மொரானோ காலமானார். மூன்று நூற்றாண்டு காலங்களில் இவரது வாழ்க்கை அமைந்திருந்தது. ஒரு மோசமான திருமண வாழ்க்கையை சந்தித்த மொரானோ, தனது ஒரே மகனின் இழப்பு என்ற பெருந்துயரையும், இரண்டு உலகப் போர்களையும்,

90-க்கும் மேற்பட்ட இத்தாலி அரசாங்கங்களையும் தன் வாழ்வில் கண்டுள்ளார். தனது நீண்ட ஆயுளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தனது குடும்ப மரபணு காரணமாக அமைந்ததாக மொரானோ தெரிவித்தார். அவரது அம்மா 91 வயது வரை வாழ்ந்த சூழலில், மொரானோவின் சகோதரிகளில் பலர் நூறு வயதை எட்டினர். ஆனால், மொரானோவின் நீண்ட ஆயுளுக்கு பொதுவான வழக்கத்தில் இல்லாத ஒரு வித்தியாச உணவு முறையை அவர் பின்பற்றியதும் காரணமாக கூறப்படுகிறது. 90 ஆண்டுகளுக்கு மேலாக, தினமும் மூன்று முட்டைகளை உண்டு வந்த மொரானோ, அதில் இரண்டு முட்டைகளை பச்சையாக உண்டது குறிப்பிடத்தக்கது. தனது நீண்ட ஆயுளுக்கு, கடந்த 1938-ஆம் ஆண்டு தனது கணவனை விட்டு பிரிந்திட எடுத்த முடிவும் காரணம் என்று மொரானோ தெரிவித்தார். தனது ஆறு மாத மகன் உயிரிழந்த ஓர் ஆண்டுக்குள் மொரானோ அவரது கணவரை பிரிந்தார்.

"எனது 26-ஆவது வயதில் நான் திருமணம் செய்து கொண்டேன்" என்று மொரானோ தெரிவித்தார். இறுதியாக, அவரது மண வாழ்க்கை கசந்தது. 1938-ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டாலும், மொரானோவின் கணவர் கடந்த 1978-ஆம் ஆண்டில் இறக்கும் வரை அவரது திருமண பந்தம் முறியவில்லை. தனக்கு 75 வயதாகும் வரை பணியாற்றிய மொரானோ, மீண்டும் தன் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தார்.

நூஜ்பார்க் மாகாணத் தேர்தல்

விஜய் தணிகாசலம்
கன்சர்வேட்டிவ்
வேட்பாளராக தெரிவு



ஸ்காபரோ - நூஜ்பார்க் மாகாணத் தொகுதிக்கான ஒன்ராறியோ புரொகிரசிவ் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் தேர்தலில் இளையவரான விஜய் தணிகாசலம் அதிகூடிய பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றார்.

கடந்த மாதம் 22ம் திகதி நடைபெற்ற இத்தேர்தலில் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், விஜய் தணிகாசலம் ஐம்பது வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை முதற்சுற்றிலேயே பெற்றதால் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

விஜய் தணிகாசலம் இதில் போட்டியிட்டவர்களில் மிகவும் இளைய வேட்பாளர். இவர் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, கனடிய இளைய சமூகத்தினர் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவர். 28 வயது நிரம்பிய கனடியப் பட்டதாரியான இவர், இங்குள்ள முன்னணி வங்கி ஒன்றில் நிதித்துறையில் பணிபுரிந்து வருகிறார். சிறு வயதிலிருந்தே கனடிய குழலில் கல்வி கற்று வளர்ந்து வரும் இவர், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் சிறந்த ஆளுமை பெற்றவர். இது தவிர, கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக, பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதிலிருந்தே இளையோர்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தி வருவதுடன், தாயக உறவுகள் எதிர்கொள்ளும் பல இன்னல்களைத் தீர்த்து வைக்கும் பல சேவைகளிலும் தம்மை முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வரும் முன்னணித் தேசிய பற்றாளர்.

அடுத்த வருடம் ஜூன் மாதம் 7ம் திகதி நடைபெறவிருக்கும் ஒன்ராறியோ மாகாணத்துக்கான தேர்தலில் ஆட்சி மாற்றம் தொடர்பாக இங்கு வாழும் மக்கள் மத்தியில் கருத்தியல் மாற்றம் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில், விஜய் தணிகாசலத்தின் வெற்றியானது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.

இந்த வேட்பாளர் கட்சித் தேர்தலில், போட்டியிட்ட மற்றிருவர்களான சீயான் சின்னராஜா மற்றும் சாமி அப்பாத்துரை ஆகிய இருவரும் பெற்ற மொத்த வாக்குகளைவிட மிக அதிகமான வாக்குகளை விஜய் தணிகாசலம் பெற்றது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

ஈழத்தமிழ் பத்திரிகைத் தோப்பில் எஞ்சியிருந்த மூத்த விருட்சம்

கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராக 1965 முதல் 1983 ஜூலைவரை கடமையாற்றிய மூத்த பத்திரிகையாளர் திரு. க. சிவப்பிரகாசம் அவர்கள் கடந்த மாதம் 14ம் திகதி அமெரிக்காவில் இயற்கையெய்தினார். இதனை ஈழத்தமிழ்



பத்திரிகைத் தோப்பில் எஞ்சியிருந்த மூத்த விருட்சம் சரிந்தது என்று குறிப்பிடுவது பொருத்தமானது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார சிறப்புப் பட்டதாரியாக 1958ல் இவர் வெளியேறும்போது இலங்கையில் தமிழருக்கெதிரான படுகொலை தலைவிரித்தாடியது. 1983 ஜூலையில் அடுத்த இனப்படுகொலை இலங்கையில் ஆரம்பித்ததையடுத்து இவர் தமது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் அரசியல் அகதியாக அமெரிக்காவில் புகலிடம் பெற்றார்.

வீரகேசரியின் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் கொழும்பு சட்டக்கல்லூரியில் கல்வி பயின்று 1974ல் சட்டத்தரணியானதையடுத்து வீரகேசரி நிறுவனத்தின் சட்ட ஆலோசகராகவும் மேலதிக பணி புரிந்தார். வீரகேசரியின் ஆசிரியராவதற்கு முன்னர் தினகரன் ஆசிரியரீட்டத்தில் சில வருடங்கள் கடமையாற்றினார். அவ்வேளை ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பியபின், தினகரன் ஞாயிறு பதிப்பில் 'நான்கு நாடுகளில் 44 நாட்கள்' என்ற பயணத்தொடரை எழுதினார்.

வீரகேசரியில் பணியாற்றிய வேளையில் சிங்கப்பூர், பாங்கொக், எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். 'சிரித்தன செம்மலர்கள்' என்ற இவரது நூல் ரஷ்யப் பயணத்தின் பரிசாகும். வடதமிழீழத்தில் மாதகலைச் சேர்ந்தவரான திரு. சிவப்பிரகாசம் அமெரிக்காவிலும் சட்டக்கல்வியைத் தொடர்ந்து கற்று, மசாகசுற் மாநிலத்தில் சட்டவாதியாகப் பணியாற்றும் தகுதியைப் பெற்று, இங்குள்ள பொதுநல உதவித் திணைக்களத்தில் உதவிக்கவுன்சிலர் ஜெனரலாகப் பணியாற்றினார்.

இலங்கையின் 1983ம் ஆண்டு இனப்படுகொலையின் சொந்த அனுபவங்களை, A Country in Chaos - My life as a Political Refugee என்ற 136 பக்க நூலை எழுதி 1993ல் அமெரிக்காவில் வெளியிட்டார். ஈழமண்ணில் பல வருடங்களாக சொல்லொணாத துன்பங்களை அனுபவித்துவரும் தமிழர்களுக்கு இந்நூலை அவர் சமர்ப்பணம் செய்துள்ளார். திரு. க. சிவப்பிரகாசம் அவர்களின் பத்திரிகைப் பணியின் மேன்மையை வியந்து 2006ம் ஆண்டு கனடா தமிழர் தகவல் சிறப்பு விருதுடன் தங்கப் பதக்கம் சூட்டி அவருக்கு மதிப்பளித்தது. ரொறன்ரோ நகர மண்டப அங்கத்தவர் சபாபீடத்தில் நடைபெற்ற தமிழர் தகவலின் 15வது ஆண்டு விருது விழாவில், அப்போதைய கனடிய எதிர்க் கட்சித் தலைவர் திரு. ஜாக் லெய்ட்டன் இந்த விருதினை அவருக்கு வழங்கி சிறப்புச் செய்தார்.

- திரு.

தமிழர் தகவலின் தன்னார்வச் சேவையாளர்கள் ஒன்றாறியோ அரசின் விருது வழங்கி மதிப்பளிப்பு



தமிழர் தகவலின் தன்னார்வச் சேவையாளர்கள் ஒன்பது பேர் கடந்த மாதம் 20ம் திகதி ரொறன்ரோவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின்போது ஒன்றாறியோ அரசாங்கத்தினால் விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். இவர்களில் மூவர் இளையோர். ஆறு பேர் வளர்ந்தோர். வளர்ந்தோர் ஆறு பேரும் 15 வருடங்களிலிருந்து 25 வருடங்கள் சேவையாற்றியமைக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. திருவாளர்கள் பரமு பாலகுமார், சுப்பிரமணியம் ஜெகதீசன், கேதா நடராஜா, ராதா கிருஷ்ணசாமி, பரமு சிவசுப்பிரமணியம், வாசகன் ரட்ணதுரை ஆகியோர் வளர்ந்தோருக்கான விருதுகளைப் பெற்றனர். இளையோருக்கான விருதுகள் செல்வி பென்றா ஜூட், செல்வி சிந்து செந்தில்மோகன், செல்வன் கவின் குயின்ரஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நேரில் சமூகமளிக்க முடியாதுபோன சிந்து மற்றும் கவின் ஆகியோரின் விருதுகள் பின்னர் அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது. விருது நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இப்பக்கத்தில் காணலாம். (ஒளிப்படங்கள்: கமல் கேகைலிங்கம்)



நெஞ்சில் நிறைந்து நிலையாய் வாழ்பவனே!
28 ஆண்டுகளும் நினைவுடன் ஆள்பவனே!



தனயனாக
05-05-1970

தந்தைக்காக
10-05-1989

செல்வன் எஸ். தி. அகிலன்

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவன்
கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவன்; விளையாட்டு வீரன்

ஈழத்தமிழரைக் காக்கவென வந்த இந்திய அராஜகப் படையாலும்
அதற்குத் துணைபோன தமிழின துரோகக் கும்பலாலும்
தாய்மண்ணில் பத்திரிகைச் சுதந்திரத்துக்காகப் போராடிய
தந்தைக்காகப் பலியெடுக்கப்பட்ட பாலஅபிமன்யு.

மடிதவழ்ந்த மழலையெனும் மலரும் ஆனாய்
மாந்தருக்குத் துணைபுரியும் புனையும் ஆனாய்
கொடிபறக்கும் துடுப்பாடிப் புகழைச் சேர்த்தாய்
கொள்கையுடன் படிப்பினிலும் உயரப் போனாய்!
குடிமகிழ்ப் பிறந்தவுயிர்க் குருத்தே உன்னைக்
கூவியழைத் திட்டாலும் கூற்றம் தம்பி
இடிவிழுந்த எம்மனதில் இன்றும் என்றும்
இருந்துகொண்டு ஆள்பவனும் நீயே அன்றோ
அடிவயிற்றில் நெருப்பாகி அகிலா உன்னை
அணைத்தபடி வெளியுலகில் சிரிக்கின் றோமே!

அம்மா, அப்பா
குடும்ப உறவினர்கள், நண்பர்கள்
416.920.9250



Markham McNicoll Urgent Care Centre

மார்க்கம் மக்நிக்கல் விரைவு மருத்துவ நிலையம்

- * ஆண்டின் 365 நாளும் திறக்கும் ஒரே மருத்துவநிலையம்
- * எந்நேரமும் தமிழில் பேசும் ஊழியர் கடமையில் இருப்பர்

* ஒரே கட்டலத்தில் விரைவு மருத்துவம் (Urgent Care), வெளிநோயாளர் பிரிவு (Walk-In Clinic), ஆய்வு கூட வசதி (Lab Services - Only for our Patients), மருந்தகம் (Pharmacy), முறிவு மருத்துவ பிரிவு (Fracture Clinic), X-Ray / Ultra Sound, இயன் மருத்துவம் (Physiotherapy) மற்றும் பல மருத்துவ சேவைகள் கிடைக்கும்.


திறந்திருக்கும் நேரம்:

- * வார நாட்கள்: காலை 9 மணி - இரவு 9 மணி
- * சனி & ஞாயிறு: காலை 9 மணி - மாலை 4 மணி
- * விடுமுறை நாட்கள்: காலை 9 மணி - மாலை 4 மணி

எமது நிலையத்தில் புதிதாக முறிவு மருத்துவம் மற்றும் எலும்பு நோய் சிறப்பு மருத்துவ நிலையம் (Fracture Clinic & Orthopedic Clinic) இயங்க ஆரம்பித்துள்ளது

Unit - 11, 2901 Markham Road,
Scarborough, ON. M1X 0B6

416-609-3333



புதிய நோயாளர் ஏற்றுக்கொள்ளப்படுவர் Accepting New Patients



Markham McNicoll Family Clinic

மார்க்கம் மக்நிக்கல் குடும்ப மருத்துவ நிலையம்

குடும்ப மருத்துவர்கள்:

Dr. சிந்துலா விஜய குலசிங்கம் MD, CCFP
Dr. சுசந்தி இரவீந்திரன் MD, ABFP

Unit - 7, 2901 Markham Road,
Scarborough, ON. M1X 0B6

416-292-6666

Owned and Operated by:



NOW HIRING

JOIN OUR DYNAMIC TEAM

Looking for a Career change?
Freedom, Flexibility and
Unlimited income potential

Give us a Call today

Chandran Rasalingam CHS
President & CEO
Dir: 416 909 0400



Bus: 416 321 6000 x400

www.inforcelife.com
career@inforcelife.com

10 Milner Business Court, Suite 707, Scarborough ON M1B 3C6

Like us on Facebook



printfast.ca



வீடு வாங்க, விற்க
வீட்டுக்கான பெறுமதியை
சட்டபூர்வமாக அறிய
உடனே அழையுங்கள்!

RE/MAX
Ace Realty Inc., Brokerage
Each Office Independently Owned and Operated
3-1286 Kennedy Road
Toronto, ON M1P 2L5
Bus: 416-270-1111
Cell: 416-801-3219
Email: skbales@hotmail.com
Web: www.skbales.com

S.K. BALES, CRA, MVA, FRI, CRES.
Certified Appraisal Reviewer - Residential



Canadian Home Appraisal Inc.

Tel: 416-438-2200
Fax: 416-438-7337

web: www.chainc.ca

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது
உங்கள் உறவுகளின் கிறுதியாத்திரையை முறையாகவும்
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



Call : **Vilosan Sivatharman** B.Eng
முதலவைத் துறைமுகம் Funeral Director
416 993 0826

Call : **Christeen Seevaratnam**
Funeral Counsellor
416 258 6759



எங்களுடைய சேவைகள் மார்க்கம் / மிஸிஸாகா (Dundas & Cawthra) பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது

WALK-IN CLINIC

@ 1200 Markham Rd.

தமிழில் உரையாடி
மருத்துவச்
சேவையை பெற்றுக்கொள்ள



Mon - Fri : 10 am - 8 pm

Sat - Sun : 10 am - 3 pm

no appointment required

7 OPEN
DAYS

416.289.1212

MedCheck Clinic

1200 Markham Road, **Unit #115**

Scarborough, ON M1H 3C3

(at Markham & Ellesmere)

Pharmacy, Medical laboratory, X-Ray facilities are on premises
















கோவில் மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள்

**5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9
(416) 288-1419**

சொர் பூக்கள், சரம் மற்றும் பூஜைக்கு தேவையான இலை வகைகள்

இறக்குமதி செய்யப்பட்ட கதம்ப சரம்	\$ 8:00 / M	அறுகம் புல்	\$ 5:00 / Bag
உள்ளூர் கர்ணைஷன் சரம்	\$ 3:00 / M	வில்வம் இலை	\$ 5:00 / Bag
மல்லிகைப்புச்சரம்	\$ 8:00 / M	வேப்பிலை	\$ 5:00 / Bag
கர்ணைஷன் மலர்கள்	\$ 0:30/Each	Marukhalundu /Maru	\$ 5:00 / Bag
மல்லிகை மலர்கள்	\$ 5:00 / Bag	மாவிலை	\$ 10 Per1:00
சம்பாகினி மலர்கள்	\$ 5:00 / Bag	நெற்றிலை	\$ 10 Per1:00
அறலி மலர்கள்	\$ 5:00 / Bag	வாழை இலை	\$ 1:25 / Each
தாமரை மலர்கள்	\$ 1:25 / Each	துளசி இலை	\$ 3:00 / Bag

Fancy Florist



SABESAN'S

Choice

We design and build your dream homes

Additions and Custom build homes

“நீங்கள் விரும்பும் இல்லம் அமைத்திட” சபேசன்
விருதுகள் பெற்ற நிபுணர்

416 605 1990




**Custom made Solid Wood Kitchen Cabinets
Flooring
Granite counter-tops...**



Financing available *OAC

நெஞ்சிடை வாழ்ந்த பேராசிரியர் விஜயகுமார்

ரொறன்ரோ பல்கலைக்கழக பொறியியல்துறைப் பேராசிரியர் கலாநிதி விஜயகுமார் சின்னத்துரை அவர்கள் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை நம்பமுடியவில்லை. பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த விஜய் மாஸ்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தனக்கு சிறு ஓய்வு தேவையெனக் கூறி, ஆசிரியர் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்ற அவருக்கு சிறிது நேரத்தில் மீண்டும் நெஞ்சுவலி தாக்கியுள்ளது. பின்னர் அவசர அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்.

மே 17, 1953இல் பிறந்த விஜய் மாஸ்டர் பல வருடங்கள் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆரம்ப காலத்தில் தமிழ் எழுத்துகளை கம்பியூட்டருக்கு அறிமுகம் செய்து அச்சுத் துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவரும் இவரே. அத்துடன் Finch and Middlefield சந்திப்பில் உள்ள அவரது வகுப்பறையில் தமிழ் மாணவர்களுக்கான ரொபோட்டிக், கணிதவியல் மற்றும் விஞ்ஞானவியல் வகுப்புகளையும் நடத்தி வந்தவர். இன்று கனடியப் பல்கலைக்கழகங்களில் படித்து, பட்டம் பெற்ற பலர் அவரது மாணவர்கள் என்பது பெருமை கொள்ள வைக்கின்றது.

விஜய் மாஸ்டர் மிகவும் அமைதியானவர், ஆரவாரமற்றவர், இரக்க குணம் உடையவர், தனது புகழை வெளிக்காட்டிக் கொள்ளாதவர், சிறந்த பண்பாளர். இவரது குரலில் எப்பொழுதும் புதுமை இருக்கும், கடும் சொற்களின் பயன்பாடு கிடையாது. இது அவருடன் பழகிய யாவருக்கும் தெரியும். தானும் தனது மாணவர்களும் என்ற ஓர் ஆரோக்கியமான வட்டத்திற்குள் தன்னை அர்ப்பணித்து சமுதாயத்திற்குத் தொண்டாற்றியவர். அவரது கணினி மற்றும் ரொபோட்டிக் வகுப்புகள் மூலம் இளைய சமுதாயத்தினரின் ஆளுமையை விரிவுபடுத்தினார். நூற்றுக்கணக்கான மாணவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகி பல மாணவர்களுக்கு வழிகாட்டியாக நின்று, தகுந்த ஆலோசனைகள் வழங்கி, அவர்களை



எஸ். ராஜ்மோகன்

பணிலமாடம்

32

நல்வழிப்படுத்தி இருக்கின்றார். ஆனாலும், அவருடைய மனதின் ஆழத்தையும், சமுதாயம் மீது அவர் கொண்டிருந்த அத்த கரிசனையையும் பலர் அறிந்திருக்கவில்லை.

கோமா நிலைக்குச் சென்ற விஜய் மாஸ்டர் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் எழுந்திருக்கவில்லை. மார்ச் 31, 2017 அன்று தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் Rocscience என்ற பொறியியல் மென்பொருள் நிறுவனத்தின் ஆரம்ப உறுப்பினரான இவர், கலாநிதி மற்றும் விஞ்ஞான முதுமாணி பட்டங்களை ரொறன்ரோ பல்கலைக்கழகத்திலும், விஞ்ஞான பட்டக் கல்வியை இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்திலும் பெற்று பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் கடமை புரிந்திருந்தார்.



விஜய் மாஸ்டரின் சாதாரண வாழ்க்கை முறையால் தமிழ்ச் சமுதாயம் அவரை சரியாக கௌரவிக்கவில்லை என்ற ஒரு மனத்தாங்கல் உறுத்திக் கொண்டே இருக்கின்றது. அவரது திருவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் குழுமியிருந்து கண்ணீர் வடித்த நூற்றுக்கணக்கான இளம் மாணவர்கள்தான், தமிழ் சமுதாயத்திற்கு இவர் சேர்த்து வைத்த சாதனைப் பட்டியல். இதுதான் அவரறிந்த தமிழ்ச் சமுதாயம் அவருக்குச் செய்த கௌரவமும் கூட.

‘அடுத்த கிழமை சந்திப்போம்’ என்ற இறுதி வார்த்தைகளை தனது மாணவர்களுக்குக் கூறி வகுப்பில் இருந்து விடைபெற்றுச் சென்ற விஜய் மாஸ்டருக்காக அந்த சிறிய கல்விக் கூடத்தின் மேசைகளும், கதிரைகளும் வெறுமையாகிக் கிடக்கின்றன, மாணவர்களின் மனங்களைப் போல்.

ஒரு சிறந்த ஆசான் எப்படியிருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணத்துடன் வாழ்ந்தவர் விஜய் மாஸ்டர். தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நன்னூலின் ஒரு பாடல் இந் நல்லாசிரியரின் பண்புகளையும், தன்மைகளையும், நடத்தை நெறிகளையும் நினைவில் கொண்டுவருகின்றது. “குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோடு உயர்குண மிணையவும் அமைபவன் நூலுரை யாசிரி யன்னை”

உயர்ந்த பிறப்பு, அருளுடைமை, பல்கலைத் தேர்ச்சி, சொல்வன்மை, உலகியலறிவு, உயர்ந்த குணம் போன்ற பல சிறப்புகளை ஓர் ஆசிரியன் கொண்டிருக்க வேண்டும் என்று நன்னூல் எடுத்துரைக்கிறது. மேலும் பூமி, மலை, நிறைகோல், மலர் ஆகியவற்றின் நற்பண்புகளையும் நல்லாசிரியன் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கின்றது.

மற்றவர்களினால் அறிய முடியாத கல்விப் பெருமைகளைக் கொண்டிருக்கும் ஓர் ஆசிரியர், பிறரால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாத நிலத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றார். தன்னிடம் நெருங்கிய மாணவர்களால் கலங்காத மனத்தின்மை கொண்ட ஆசிரியர், தன்மேலுள்ள பொருட்களால் கலங்காத வலிமையுடைய நிலத்திற்கு ஈடாக காட்டப்பட்டிருக்கின்றார்.

அறிவால், அன்பால், அருளால், கல்வியால், கருணையால், கனிவால், பண்பால், பழக்கத்தால், பொறுமையால், பெருமையால் சிறந்து விளங்கிய விஜய் மாஸ்டரின் இழப்பு சமுதாயத்தின் பேரிழப்பாகும்.

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY - SATURDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7
Scarborough, Ontario M1K 5JB

உங்களுக்குத் தெரியும்,

நம்பிக்கையுடனான தரமான சேவைகள்..

தகுதியான வெற்றிகளுக்கான


தரமான தெரிவு

On high with your thoughts

PRO MAR Ltd.

AWARDS & PROMOTIONS

நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்



இப்பொழுது
வீடு விற்பனைத்
துறையிலும்


www.promarawards.com 416-291 2344

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

Best
Catering



in
Town!



நகரில் சுவைகுன்றா உணவுகளுக்கு ஒரே இடம்

416 NANTHA 1 (416 626 8421)

Brimley & Steeles - 4915 Steeles Ave. E.
Warden & Finch - 3268 Finch Ave. E.
Kipling & Steeles - 5010 Steeles Ave. E.



வீடு வாங்க... விற்க... உங்கள் பிரதிநிதி



Rave P. Raveenthiran
Sales Representative

HomeLife/Future
Realty Inc. Brokerage
Independently Owned and Operated

205-7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8
Dir: 416-567-2462
Tel: 905-201-9977
Fax: 905-201-9229
ravehomes@gmail.com



ATTIC INSULATION

கோடை காலத்தில் குளிராக்கும் செலவினை குறைக்கவும்

குளிர் காலத்தில் வெப்பமாக்கும் செலவினை குறைக்கவும்

கூரை உக்குதல், பூஞ்சணம் பிடித்தல் போன்றவற்றை தடுக்கவும்

பரண் (ATTIC) உள்ளீடு செய்திடுங்கள்!!!

Stay Warm in Winter. Be Cool in Summer.

Spray Foam Insulation

Attic Walls
Ceiling Garage
Crawl Space



ENERecon Insulation

SuPa. Raveenthiran
416-847-7171



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

செல்லிடத் தொலைபேசிக்கு வேறென்ன தமிழ்ப் பெயர்

செல்போன்கள் சம்பந்தப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்புகள் பல்வேறு மட்டங்களில் பேசு பொருளாகியுள்ளது. 1973ல் அமெரிக்காவிலுள்ள Motorola நிறுவனமே கையில் கொண்டு செல்லக்கூடிய தொலைபேசிகளை முதலில் உருவாக்கியது. அப்போது அதன் நிறை 4.4 இறாத்தலாகும்.

1979ல் ஐப்பானிய நிப்பன் நிறுவனம் நுண்ணிய மின்கலங்களைக் கொண்ட கையில் கொண்டு செல்லும் தொலைபேசிகளை உருவாக்கியது. படிப்படியாக மோற்றரோலா, நோக்கியா, சாம்சங் நிறுவனங்கள் போட்டி அடிப்படையில் இந்தத் தொலைபேசிகளை உருவாக்கின. எனினும், முறையாகப் பாவிக்கக்கூடிய வர்த்தக ரீதியான முதலாவது கையில் கொண்டு செல்லக்கூடிய தொலைபேசி மோற்றரோலா நிறுவனத்தால் 1983ல் உருவாக்கப்பட்டது. தமிழில் ஒலி அடிப்படையில் செல்போன் என்றே அழைக்கப்பெற்றது.

செல்லுள் என்ற சொல் செல் எனக் குறுகி Cell Phone ஆயிற்று. இதனை Hand phone என்ற அடிப்படையில் கைத்தொலைபேசி எனவும் அழைத்தனர். இவ்வாறாக இந்தச் சொல் பல வடிவங்களை எடுத்தது. ஆங்கிலத்தில் ஒரேயொரு சொல்லே உள்ளது. ஆனால் தமிழில், கைப்பேசி, கையடக்கத் தொலைபேசி, செல்லிடத் தொலைபேசி, செல்பேசி, நுண்ணலை பேசி என்று பலவிதமாக அழைக்கப்படுகிறது. இந்தத் தொலைபேசிகளின் அவதாரங்கள் பலவாக இருந்தாலும் நாம் செல்லிடத் தொலைபேசி என்றே பெருமளவில் இதனை அழைத்து வருகிறோம்.

தற்போது உற்பத்தி அடிப்படையில் சாம்சங் நிறுவனம் Galaxy S7, அப்பிள் நிறுவனம் ஐபோன் iPhone SE, கூகிள் நிறுவனம் Pixel, எல்ஜி நிறுவனம் LGX Power, மோற்றரோலா நிறுவனம் Moto Z, அல்காட்டல் நிறுவனம் A 3922CC, கியோசெரா நிறுவனம் DURAFORCE, சோனிம் நிறுவனம் XP7 போன்ற பல்வேறு பெயர்களில் இதனை உற்பத்தி செய்கின்றன. இவை பல்திறன் வாய்ந்த போன்கள் (Smart phones) என்ற நிலைக்கு வந்துள்ளன. இவை எல்லாமே ஆரம்பத்திலிருந்த Mobile phoneகளின் மறு அவதாரங்கள்.

இந்தச் செல்லிடத் தொலைபேசிகள் பற்றி விஞ்ஞானி ஆர்தர் கிளாக் தெரிவித்த கருத்து வியப்பூட்டுவது. “உலகின் எந்த மூலையிலுள்ள எவருக்கும் சில எண்களைச் சுழற்றினால் போதும். ஒரு வரலாற்றையே இதனால் செய்துவிட முடியும்”.

வெறுமனே Cell phoneக்கு சரியான தமிழ் பதத்தை மாறி மாறி எழுதிக் கொண்டிருக்கும் எமக்கு, இனிமேலும் வரக்கூடிய புதுமையான போன்களுக்கு தமிழில் என்ன பெயர் சூட்டப் போகிறோமோ தெரியவில்லை. வருடப்பிறப்பை மூன்று தடவை கொண்டாடும் எம்மவருக்கு இன்னமும் ஆங்கிலச் சொற்களுக்கான சரியான தமிழ்ப் பெயர்களை கண்டுபிடிக்கத் தெரியவில்லை.

நாம் கண்டுபிடிப்பாளர்கள் அல்ல. யாரோ எங்கோ கண்டுபிடித்த உபகரணங்களுக்கு பெயர் வைப்பதில் அல்லாடுபவர்கள். எல்லோரும் ஒருமித்து சிந்தித்து தமிழர் தகவல் வழி செல்வோம். அதுவே Cell phone என்பதற்கு செல்லிடத் தொலைபேசி என்ற சரியான பதத்தைக் கொடுத்தது.

மீண்டும் சந்திப்பேன்.



RESP SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S.Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழிநான்

பெரியாழ்வார் வீட்டில் இல்லாத சமயம், பெருமானுக்கு சார்த்துவதற்காக வைத்திருந்த மாலைகளை எடுத்து, தான் கழுத்தில் அணிந்து கொண்டு, கண்ணனுக்குத் தோதாக, கோதை தான் இருக்கின்றேனா என்று கிணற்று நீரின் நிழலில் (கண்ணாடியில் தெரிவது போன்ற) பிரதிபிம்பத்தைப் பார்த்துப் பார்த்து ஆண்டாள் மகிழ்வாளாம். ஆண்டாளின் அழகைக் காட்டிய அந்தக் கிணறு இன்றும் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆலயத்தில் உள்ளது என்கிறார்கள்.

அதன் பின்னே மாலைகளை பெருமாளுக்குச் சூடக் கொடுப்பாள். ஆகையாலே ஆண்டாள், சூடக் கொடுத்த சுடர்கொடியாள் என அழைக்கப்பட்டாள். ஆண்டாளுக்கு வேறு பல சிறப்புப் பெயர்களும் உண்டு. கரும்பார் குழல் கோதை, கோதைப்பிராட்டி, சூடக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்பு பெயர்கள் பெற்றவள். திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள்.

பெரியாழ்வார் மிகப் பெரும் தமிழ்ப் புலவர் என்பதை முன்னர் கண்டோம். அவரின் மகள் அவரைப் போலவே தமிழ்ப் பாடல்கள் கட்டுவதில் பெரியாழ்வாருக்கு எந்தவிதத்திலும் சோடை போகாதவர். ஆண்டாள் பிறந்தது காலம் 9ஆம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம். நட்சத்திரம் ஆடி பூரம் (வளர்பிறை சதுர்த்தசி திதி) செவ்வாய்க் கிழமை.

ஆண்டாளின் பாடல்கள் இயற்றாவினை கொச்சக்கலிப்பா என்று சொல்கின்றார்கள். மிகக் கடினமான யாப்பு வகையைச் சேர்ந்தது. ஒரு பெண் அந்தக் காலத்தில் இப்படி யாத்தது மிகவும் வியப்பை அளிக்கின்றது. ஆண்டாள் அருளியது திருப்பாவை 30 மற்றும் நாச்சியார் திருமொழி 143 ஆக மொத்தம் 173 பாடல்கள் மட்டுமே. பாடல்கள் அத்தனையும் சத்தான் தமிழில் முத்து முத்தாகப் பாடப்பெற்றவை. படிக்கப் படிக்க இன்பம் அளிப்பவை.

ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது, ஆண்டாளை எடுத்துக் கரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து இரங்கனாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கிய பணியாகும். மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள்.



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

96

ஒருமுறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதைக் கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறுமாலை கொண்டு வரும்படி ஆழ்வாரிடம் கூறினார்கள். பகவானுக்குச் செய்யும் தொண்டில் தவறு நடந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலையை ஆண்டாள் அணிவதைக் கண்டார். ஆண்டாளைக் கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடக்கொடுத்த சுடர்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள்.

ஸ்ரீரங்கப்பெருமானைத் திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையையும். காதலின் வரமாகவும் காதலின் வீரமாகவும் நாச்சியார் திருமொழியையும் பாடினார். தனது தந்தையிடமும் இந்தத் தெய்வீகத் திருமணம் பற்றிக் கூறினார்.

ஆழ்வாரும் ஆண்டாளைப் பல்லக்கில் ஏற்றி வந்தார். இதைக்கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தை சிறப்பாக நடத்த ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல ஆண்டாள் விருப்பப்பட்டாள். ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய இரங்கநாதர் அவளை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். பங்குனி உத்திரநன்னாளில் ஆண்டாள் - இரங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது. இன்றும் திருமலை-திருப்பதியில், தைத் திருநாளான பொங்கலில் தான் ஆண்டாள் திருமணம் கோதைப் பரிணயம் என்று கொண்டாடப்படும்! காலையில் வேங்கட மாப்பிள்ளை பாரி வேட்டை எல்லாம் நடத்தி, வீரம் கொப்பளிக்க வருவார்! வந்து ஆண்டாளைக் கைத்தலம் பற்றுவார்! மாலை மாற்றல்கூட அற்புதமாக நடக்கும்!

இவ்வளவு நாள், தான் சூடக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றிப் போட்டாள்! மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத் துத்துடைத் தம்நிரை தாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழிநான் (திருப்பாவை)

ஆண்டாள் திருப்பாவையில் இடம்பெற்ற இந்த வரிகளை கண்ணதாசன் “கந்தன் கருணை” படத்தில் இடம் பெற்ற “மனம் படைத்தேன் உன்னை” பாடலில் எப்படிப் பயன்படுத்தி உள்ளார் என்பதைப் பாருங்கள்.

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு - நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு! (மனம் படைத்தேன்) மத்தள மேளம் முரசொலிக்க

வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க கைத்தலம் நான் பற்றக் கனவு கண்டேன் - அந்த கனவுகள் நனவாக உறவு தந்தாய்! (மனம் படைத்தேன்)

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் - தோழ் தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தான்! (மனம் படைத்தேன்)

செவ்வேள் என நீ பெயர் கொண்டாய் சொல்வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கைவேல் கொண்டு நீ பகை வென்றாய் - இரு கண்வேல் கொண்டு நீ எனை வென்றாய்! (மனம் படைத்தேன்)

பெருமானின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். (வளரும்)

பண்பாட்டு மொழி...

(11ம் பக்கத்திலிருந்து)

தமிழர் தமது பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றையும் மொழிவழிப் பதிவுகளான இலக்கியங்களாகவே கொண்டுள்ளனர்.

தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அற நூல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் பக்தி இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் சமகாலப் படைப்புகளுமே தமிழர் பண்பாட்டைச் சமந்து நிற்கின்றன.

தமிழினத்தின் இருப்புக்கும் அடையாளத்துக்குமான ஆதார ஊற்று தமிழ்மொழியே. தமிழர் எக்காலத்தில் தமது தாய்மொழியை இழக்கின்றனரோ அன்றே இனவடையாளத்தையும் இழந்துவிடுவர்.

இதனாலேயே தமிழ் சிறந்த பண்பாட்டு மொழியாகத் திகழ்கின்றது.



அர்ச்சனாஸ் & கோ

அனைத்துவகை பூஜைப்பொருட்களின் களஞ்சியம்

பூஜைப்பொருட்கள் மல்லிகைச்சரம் பூக்கள் பூமாலைகள் பரதநாட்டிய ஆபரணங்கள் வீடியோ புகைப்படம் தீரைப்படங்கள் பாடல்கள்	All temple pooja items Fresh jasmine and flower garlands Dance items HD Video & Photography Passport photos
--	---

"உங்கள் இல்லம்தோறும் இறையருள் வற"

416-292-0033 **www.archanas.ca**

2950 Kennedy Rd. Unit 6, Scarborough (One Block North of Finch)



YOUR PARTNER IN MORTGAGES



Dirresh Krishna, MBA, CMA, AMP
Mortgage Specialist (Lic #M08007487)
Tel: 416.819.4373
accent@rogers.com



Ragavan (Raga) Ramanathan, AMP
Mortgage Specialist (Lic #M13000685)
Tel: 416.579.7533
raga_ram@yahoo.com

316 - 885 Progress Ave., Toronto, Ontario. M1H 3G3
Tel.: 416.439.3333 • Fax: 416.439.3336

குரு அரவிந்தன்



ஆறுமுக நாவலர்



சின்னவயதிலே மாணவனாக இருந்தபோது சைவவினாவிடை என்ற ஒரு சிறிய நூல் எங்கள் பாடப்புத்தகமாக இருந்தது. கோயிலிலே எப்படி வழிபட வேண்டும் என்பதை விளக்கும் வகையில் கேள்விகளும் அதற்கான பதில்களும் அதிலே இருந்தன. சைவசமயப் பரீட்சைக்கு அதிலே உள்ள பதில்களைத்தான் பாடமாக்கி எழுதுவோம். பரீட்சையில் சித்தி அடைய வேண்டும் என்பதே அப்போதைய எங்கள் நோக்கமாக இருந்தது. உயர் வகுப்பு படிக்கும் போதுதான் அந்த நூலை எழுதியவர் ஆறுமுக நாவலர் என்பதும் அவரைப் பற்றிய மேலதிக விபரங்களும் தெரிய வந்தது. மாறுபட்ட கருத்துகள் அதில் இருந்தாலும், தமிழரின் சமூக சீர்திருத்தத்தில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அழிந்து போகும் நிலையில் இருந்த சைவசமயத்தை ஈழமண்ணில் காப்பாற்றித் தக்கவைத்த பெருமை ஆறுமுக நாவலரையும் சாரும்.

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் நகரில் 1822 டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். இவரது தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை, தாயார் பெயர் சிவகாமி அம்மையார். இவரது முன்னோர்கள் நன்கு கல்வி கற்ற தமிழ் அறிஞர்களாக இருந்தார்கள். இவருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். தனது ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் தமிழ் மொழியைக் கற்றார். இவரது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்ததால் மூத்த தமையனாரின் பாதுகாப்பில் வளர்ந்தார். சரவணமுத்துப் புலவரிடம் சிறிது காலம் கல்வி கற்றபின் சேனாதிராச முதலியாரிடம் சென்று உயர்கல்வி கற்றார். இவர் தனது பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை நன்கு கற்றுப் புலமை பெற்றார். தொடர்ந்து ஆங்கிலக் கல்வி கற்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள மெதடிக்கல் ஆங்கிலப் பாடசாலைக்குச் சென்று



அங்கு ஆங்கில மொழியில் திறமை பெற்றார். 1841ஆம் ஆண்டு அதே பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்றார்.

வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்த இவர் சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்தார். எனவே இவர், 1848ஆம் ஆண்டு மத்திய கல்லூரியில் இருந்த ஆசிரியர் பதவியை விட்டு விலகி சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணியாற்றத் தொடங்கினார். அக்காலத்தில் கருத்துகளைச் சொல்வதற்குத் தொடர்பு சாதனங்கள் அதிகம் இருக்கவில்லை. எனவே பிரசங்கம் செய்வதன் மூலம் தமது

கருத்துகள் இலகுவாக மக்களைச் சென்றடையும் என்பதை அறிந்து கோயிலில் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் 1847ஆம் ஆண்டு இவரது முதற் பிரசங்கம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சைவசமயத்தைப் பற்றி பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாக சைவசமயத்தைப் பற்றிய புரிந்துணர்வு இல்லாத மக்களிடையே சைவசமயத்தைப் பற்றிய விழிப்புணர்வை இவர் ஏற்படுத்தினார்.

இலங்கையில் அந்நிய ஆட்சியின்போது கோயிற்கடவை என்று அழைக்கப்பட்ட கீரிமலை நகுலேஸ்வரர் கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போன்ற இந்துக் கோயில்கள் போத்துக்கேயரால் அழிக்கப்பட்டன. மிகவும் தொன்மை வாய்ந்ததும், பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றுமாகிய சிவபெருமானின் திருக்கோயிலான நகுலேஸ்வரத்தை மீண்டும் உருவாக்க முடிந்தவரை முன்னின்று உழைத்தார். தென்னிந்தியாவில் சமணசமயத்தால் சைவசமயம் அழியும் நிலையை எட்டியிருந்தபோது நாயன்மார்கள் சைவத்தைக் காத்தார்கள். அதேபோல, ஆங்கில ஆட்சிக்காலத்தில் சைவசமயம் இலங்கையில் அழியும் நிலையை எட்டியிருந்தபோது சைவசமயத்தைக் காத்தவர்களில் நாவலரும் முக்கியமானவர். 1869ஆம் ஆண்டு இந்தியா சென்று பல தலங்களையும் வழிபட்டுத் திரும்பினார். வள்ளலாருடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆறுமுகநாவலர், 'போலியருட்பா மறுப்பு' என்னும் நூலையும் எழுதி வெளியிட்டார். 1870ஆம் ஆண்டு நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார்.

நோய்வாய்ப்பட்டிருந்த நாவலர், 1879ஆம் ஆண்டு மார்கழி மாதம் 5ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். இலங்கை அரசு இவரைக் கௌரவிக்கும் முகமாக ஐந்து சதம் பெறுமதியான அஞ்சல் தலை ஒன்றை 1971ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. சுமார் 60 நூல்களுக்கு மேல் எழுதியும் பதிப்பித்துமிருந்த இவருக்கு, நல்லூர் கந்தசுவாமி யோயிலுக்கு அருகே இவரது பெயரில் மணிமண்டபம் ஒன்றும் அவரது நினைவாகப் பொதுமக்களால் அமைக்கப்பட்டிருக்கின்றது.

துயர் பகிர்வுத் தகவல்கள்

திருமதி வரலட்சுமி கதிர்காமத்தம்பி

தமிழர் தகவல் வெளியீட்டுக் குடும்பத்தின் நீண்டகாலச் செயற்பாட்டாளரும், தகவலின் எழுத்தாளர்களில் ஒருவருமான டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் அன்புத் தாயார் திருமதி வரலட்சுமி கதிர்காமத்தம்பி அவர்கள் சிறிதுகால சுகவீனத்தின் பின்னர் கடந்த மாதம் 26ம் திகதி தமது 95வது வயதில் கொழும்பில் காலமானார்.

தெல்லிப்பளை பன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரத்துவ மாதுவின் இறுதிக் கிரியைகள் 27ம் திகதி கொழும்பில் நடைபெற்று கல்கிசை மயானத்தில் அன்றைய தினம் திருவுடல் தகனம் செய்யப்பட்டது. டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களுடன் 416 299 4492 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

திரு. சபாநடேசன்

தமிழர் தகவலின் நீண்ட கால எழுத்தாளர்களில் ஒருவரும், கீதவாணி வாராந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியையுமான திருமதி தனலட்சுமி சபாநடேசன் அவர்களின் ஆருயிர்க் கணவர் திரு. சபாநடேசன் அவர்கள் தமது 85வது வயதில் கடந்த மாதம் கனடாவில் காலமானார். உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் தலைவராகவும் வேறு பல சேவை நிறுவனங்களில் முக்கிய பணியாளராகவும் செயற்பட்ட சபாநடேசன் அவர்கள் தன்னலமற்ற சேவையாளராக விளங்கியவர். அன்னாரின் இறுதிச் சடங்கு கடந்த மாதம் 26ம் திகதி ரொறன்ரோவில் நடைபெற்றது. திருமதி தனலட்சுமி சபாநடேசன் அவர்களின் தொலைபேசி இலக்கம்: 416 444 8788

வீடு வாங்க விற்க அழையுங்கள்!

How Much is your HOUSE worth?

- ✓ FREE Home Evaluation
- ✓ Experienced Full Time Realtor
- ✓ Get Sold for TOP DOLLAR
- ✓ FREE Staging Services

1st & 2nd Mortgage!!!

தேவைகளுக்கும் அழையுங்கள்!

SMARTER
BOLDER
FASTER

SAME DAY
APPROVAL
2nd Mortgage



Balamurale NAGARAJAH
Sales Representative

416.727.3843

balanmtg@gmail.com

www.century21.ca/balamurale.nagarajah

Century 21 INNOVATIVE REALTY INC.
Independently Owned And Operated BROKERAGE

New Location: 1995 Salem Rd. Unit 11 & 12, Ajax ON
2250 Markham Rd. Unit 03, Scarborough ON

Tel: 416-298-8383

B balan mortgage

License # M08005440

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமதுநிற்பான சேவையினால்
தகுந்த விருதுளைப் பெற்ற நிறுவனம்

BRACE FOR A GREAT SMILE

DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

SCARBOROUGH

Kennedy / Finch Ave.
3852 Finch Ave. East
Suite 204 & 303
Scarborough, ON
Tel: 416-292-7004
905-47 BRACE (27223)

BRAMPTON / MISSISSAUGA

Steeles / Hurontario
7920 Hurontario Street
Unit # 37
Brampton, ON
Tel: 905-457-1700

MARKHAM

Markham / 16th Ave.
(New Location)
9500 Markham Road
Unit # 107
Markham, ON
905-47 BRACE (27223)



எஸ். காந்தி

பொருளாதாரம் - அன்றும் இன்றைய பார்வையும்

பொதுவாக மனித சமூகத்துக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவோ அல்லது சேவைகளை வழங்கவோ நிலம், மூலதனம், தொழிலாளி, முயற்சியாளன் என்கின்ற நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியமாகின்றது.

பொருளியலில் நிலம் என்பது இயற்கை வளங்கள் அனைத்தையும் உள்ளடக்கும். இந்து சமயத்தில் சொல்லப்படும் பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனக் கூறலாம்.

அடுத்ததாக, முதல் அல்லது மூலதனம் என்பதனை நோக்கும்போது சேமிக்கப்பட்ட பணம் அல்லது பெறுமதியான சொத்துகளை உள்ளடக்கும். இன்று இது சற்று விரிவடைந்து மனித மூலதனம் என்கின்ற புதிய கருதுகோள் உருவாக்கப்படுகின்றது.

இதற்கு உதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரின் கல்வி, தொழிற்பயிற்சி, வேலை அனுபவம், தனிமனித ஆளுமை என்பன அந்த நிறுவனத்துக்கு பங்களிப்பு செய்கின்ற நிலையில் அவரை ஒரு சராசரி தொழிலாளி என்கின்ற நிலையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.

எனவே, தொழிலாளிக்குள் இருக்கும் திறமைகள் அந்த நிறுவனத்துக்கு பெரும் பயனைக் கொடுக்கின்ற நிலையில் அவர் நிறுவனத்துக்கு ஒரு மனித மூலதனமாக பார்க்கப்படுகின்றார்.

நான்காவதாக வரும் முயற்சியாளன் அல்லது முதலாளி இந்த நிலம், மூலதனம், தொழிலாளி ஆகிய மூன்றையும் இணைத்து பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதுதான் பொருளியலின் அடிப்படைக் கோட்பாடாக அமைகின்றது.

எனவே முயற்சியாளனுக்குக் கிடைக்கும் வெகுமதி இலாபமாக அமைகின்றது. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் எல்லா முயற்சிகளும் வெற்றி பெறுவதாக இல்லை.

கைத்தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் வரையறுக்கப்படாத காலத்தில் முதலாளிகள் பெருமளவு இலாபத்தைப் பெற்று வந்தார்கள். மேலதிக வேலைநேரக் கொடுப்பனவு, வேலையற்றோர் காப்புறுதி கொடுப்பனவு, சமூகநலக் கொடுப்பனவுகள் அறிமுகப்படுத்தப்படாத காலத்தில் முதலாளி தொழிலாளியை சுரண்டுகின்றான் என்கின்ற வாதம் முன்வைக்கப்பட்டு, 'காள்மாக்ஸ்' கம்யூனிச சித்தாந்தம் வளர காரணமாக அமைந்தது.

ஆனால், காலப்போக்கில் இவற்றின் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. அரசு இயந்திரங்கள் வருமானம் கூடியவர்களிடம் பல்வேறு வரிகளை அறவிட்டு அதனைப் பல சமூகநலத் திட்டங்களை அமல்நடத்தி கம்யூனிச சித்தாந்தத்தினை தோற்கடித்துவிட்டது மேற்கூலக அரசாங்கங்கள்.

இதன் பரிணாம வளர்ச்சியாக தற்போது Global Economy என அழைக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது.

இதனை இன்று அறிவியல் சார்ந்த பொருளாதாரம் எனவும் கூறுவதுண்டு. காரணம் புதிய கண்டுபிடிப்புகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிகள் என்பவற்றால் இன்று உலகம் ஒரு சிறிய கிராமம்போல் ஆகிவிட்டது. ஆரம்ப காலத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என வரையறுக்கப்பட்ட உணவு உடை இருப்பிடம் என்பவற்றிற்கு மேலாக இன்று மேலும் தேவைகளை பட்டியலிட வேண்டியுள்ளது.

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

36 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Reposed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

3030 Markham Road
Scarborough, ON

**416-412-3838
416-836-5825**

02

Invisalign
Bridge
Digital Xrays
Sports Guard

01

Dental Emergency
Wisdom Teeth Extraction
Root Canal

03

Dental Implant
Crown
Veneers

04

Orthodontic
Periodontic
Denture
Night Guard

There's a story behind
**EVERY
SMILE**



AJAX

1801 Harwood Avenue N
Suite 18 | Ajax ON | L1T 0K8
905 426 2222

www.AjaxNSDental.com

MARKHAM

9293 Markham Road | Suite 4
Markham ON | L6E 1A3
905 472 4111

www.MarkhamNSDental.com

FREE! Real Estate Classes

Successful Real Estate Office With Over 425 Salespeople



- ★ No Franchise Fees
- ★ No Monthly Fees
- ★ No Desk Fees

- ➔ Over 425 Salespersons.
- ➔ Top 5th Listing Office in Canada
- ➔ Weekly Training, Full Services Office
- ➔ 24 Hrs Access to the Office
- ➔ Office Open 7 Days/ Week Including Holidays

International Award Winning Office
Top 4th HomeLife Office In Canada-2015
Over 2000 Sq.Ft Office Located @ Markham Rd & Steeles Ave E



HomeLife /Future Realty Inc., Brokerage
205 -7 Eastvale Dr, Markham, Ontario, L3S 4N7
Bus: 905.201.9977 | 416.264.0101
INDEPENDENTLY OWNED AND OPERATED



Selva Vettyvel
Broker of Record
Tel:416-568-4301

வீடு, வியாபார நிலையங்கள் வாங்க, விற்க..

கனடியத் தமிழர் சமூகத்தில் நம்பிக்கையான ஒரு முகவர்



அடமான (Mortgage)
ஒழுங்குகளும்
செய்து கொடுக்கப்படும்



கமல் நவரத்னம்
Kamal Navaratnam

Sales Representative

Direct: **416-671-4815**

E mail:kamalhomesale@gmail.com



HomeLife/Future Realty Inc.
Brokerage
205-7 Eastvale Drive
Markham ON, L3S 4N8
Bus: (905) 201-9977
Fax: (905) 201-9229
Independently Owned and Operated

Trusted and reliable services